

க-விதைகள்



## சிறையில் ஒருந்து யடல்கள்

எறிந்தாலும்  
உயிர்த்தல் - ஆழப்  
புதைந்தாலும்  
உயிர்த்தல் - சாம்பற்  
துகளாய்ப் பறந்தாலும்  
உயிர்த்தல் - உடல்  
சிதறித்  
தெறித்தாலும்  
உயிர்த்தல் - இவ்  
வுலகிற் பொதுவன்றோ...  
எமக்குமது  
பொருந்துமன்றோ....

டையன்...



பொன்ற	திருவாலி தேவை முதல்
ஒ. வி.	நிலைகளைப் படிக்கவேண்டும்.
புதுக்கிணறு	தெரு சிறைகளைப் படிக்கவேண்டும்.
புதுக்கிணறு	நிலைகளைப் படிக்கவேண்டும்.

## சிறையில் இருந்து மடல்கள் ...

### மாயன்

உலகம்	1 முதல்
போது	1 முதல்
பாதி	திருவாலி தேவை - முதல்
உலகம்	நிலைகளைப் படிக்கவேண்டும்.
புதுக்கிணறு	தெரு சிறைகளைப் படிக்கவேண்டும்.
உலகம்	நிலைகளைப் படிக்கவேண்டும்.

Title	திருவாலியில் முடல்கள்
Subject	Photos
Author	திருக்ருநானாவர்தி
Contact	359A, Sea View Road, Trivandrum 07777355736 *
Edition	திருக்ருநானாவர்தி
Copy Right	First - July 20, 2016 ..
Pages	Author
Size	105
Paper	A5
ISBN	7000000000000
Printer's	சிறீராம் பதிப்பகம்
Price	Chennai Printers

... നീരംപര ക്ഷേത്രം ദിവ്യാദി  
മാനാ

ദിവ്യാദി

தலைப்பு	:	சிறையில் ஒருந்து மடல்கள்
விடப்பட்டி	:	கவிதைத் தொகுப்பு
நூலாச்சரியர்	:	இரா. சிற்னானன்வரான்
தொடர்பு	:	159A, கடல்முக வீதி, திருக்கோணமலை 0777 555 738 <a href="mailto:shriramanathan@hotmail.com">shriramanathan@hotmail.com</a>
யெப்ப	:	முதலாவது - யூலை 23, 2016
யதிப்புக்கூடம்	:	இசீரியருக்கு
அட்டைப்படம்	:	மாயன்
பக்கங்கள்	:	106
சினாவு	:	A5
தாள்	:	70gsm.எல்.எம் - ஜவரி
ஐனங்கள்	:	978-955-44182-1-4
அங்கம்	:	ஸ்ரீராம் அங்கம்
விலை	:	ரூபா
	:	
Title	:	Sirayilirunthu Madalhal
Subject	:	Poems
Author	:	R.Shrignaneswaran
Contact	:	159A, Sea View Road, Trincomalee. 077 7555 738 <a href="mailto:shriramanathan@hotmail.com">shriramanathan@hotmail.com</a>
Edition	:	First - July 23, 2016
Copy Right	:	Author
Pages	:	106
Size	:	A5
Paper	:	70gsm - Ivory
ISBN	:	978-955-44182-1-4
Printers	:	Shriram Printers
Price	:	Rs.

Price	₹ 55
Printers	Sprintum Printers
ISBN	978-8192544183-1-A
Pages	50 pages - hard
Size	A5
Pages	108
Cobra Right	Young
Editor	Felic - July 23, 2018
Concept	QAA 1255-V38
Vaultor	199A, Sra Veen House, T. Dokonanagar
Subject	R. Dhivya Samavesham
Title	Sribhagya Maha Sabhaji
Author	Fonnu
Printers	Sprintum Printers
Price	₹ 55
Printers	Spurtsam Printers
ISBN	978-8192544183-1-A
Pages	50 pages - hard
Size	A5
Pages	108
Cobra Right	Young
Editor	Felic - July 23, 2018
Concept	QAA 1255-V38
Vaultor	199A, Sra Veen House, T. Dokonanagar
Subject	R. Dhivya Samavesham
Title	Sribhagya Maha Sabhaji
Author	Fonnu
Printers	Sprintum Printers
ISBN	978-8192544183-1-A
Pages	50 pages - hard
Size	A5
Pages	108
Cobra Right	Young
Editor	Felic - July 23, 2018
Concept	QAA 1255-V38
Vaultor	199A, Sra Veen House, T. Dokonanagar
Subject	R. Dhivya Samavesham
Title	Sribhagya Maha Sabhaji
Author	Fonnu

## விடுதிக்ரமம்

ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி

ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி

விடுதலை வேள்வியிலெழுந்த  
அக்கினிக்குத் தகம பூதுதியாக்கிய  
தமிழ்த்தேசத்து மக்களுக்கு

ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி  
ஏனையால் வள்ளுவதில்லை நா முனிச் சூரி

காந்தியார்ப்பிள்ளையனி வட்டாரபுரி  
பின்மூலமுத்துப் பாட சூழ்விலைகளை  
ஒத்துவிட முடிவுவிட்டுள்ளது

## உள்ளிடுகை

சஞ்சுகளின் கவிதைகள் குறித்த ஒர் மன்னீரு ... 09  
 மேலூமாரு எழுத்துச் சாட்சியம் ... 13  
 சாவிலிருந்தும் விழித்தைழும் வாழ்வு ... 17

1. எழுகின்றது என் குரல் ... 19
2. மீளக்குழயமர்வு ... 21
3. மீள என் வீரு நோக்கிய பயணம் ... 24
4. காணாயற் போனவர்கள் ... 26
5. கடந்த இரவும் எனது நிலமும் ... 29
6. மீள் வாசிப்பு... 32
7. ஒரு கல்... காத்திருப்பு ... 34
7. மீளக்குழயமர்வு (2) ... 37
9. பேசு என் பெண்ணே ... 39
10. கொலைந்த நீயும் கெருவிளக்கொளியும் ... 42
11. நீ... காற்று...நான் ... 46
12. மீண்டும் மழுயும் இருட்டு ... 49
13. இயைக்கேவ கோத்திரம் ... 52
14. உயிர்ப்பேன் நான் மறுபழுயும் ... 55
15. எனது இரவும் உனது நினைவும் ... 58
16. அசைவின் அர்த்தமென்ன ... 60
17. அலைதல் (உயிரும் உடலும்) ... 63
18. ஞாபகம் இருக்கின்றதா அன்பே ... 66
19. மாசி, 2009 ... 69
20. ஆகுதியாய் என்ன வேணும் ... 72
21. பிரபஞ்சம் தாண்டியும் ... 75
22. ஒரு போர்வீரனாய் ... 77
23. பொழுமனிக்கே ... 79
24. பேச்சற்றுப்போய் ... 82
25. துளிர்ப்போம் தாயே ... 84
26. கோவலன் நான் - கண்ணகி... நோ ... 86
27. உழிழ்தல் ... 88
28. உனது பீரிவின் பின் ... 91
29. சீறையில் இருந்து மடல்கள் - (கதந்தீர மரணம்) ... 93
30. சீறையில் இருந்து மடல்கள் - 2 ... 96
31. சீறையில் இருந்து மடல்கள் - 3 ... 100
32. சீறையில் இருந்து மடல்கள் - 4 ... 103

## காலைரிசீன்\_2

10 ... குத்தாலை ரெட் கல்பீடு கேல்காலை  
11 ... சூரியோ சீதாபூர் குத்தாலை  
12 ... மத்தை பூமியோத்தீஸ் சீதாபூரை

13 ... சீதாபூர் குத்தாலை  
14 ... மத்தையூதமாலீஸ் க  
15 ... சீதாபூர் வீதிக்காலை குத்தீஸ் கீதை மீதை  
16 ... சீதாபூரையீஸ் பூமியோத்தீஸ் க  
17 ... சீதாபூர் முத்தை சீதாபூர் க  
18 ... முத்தை மீதை க  
19 ... பூமியோத்தீஸ் கீதை குத்தீஸ் க  
20 ... (குத்தையூதமாலீஸ்) க  
21 ... சீதாபூர் சீதை கூதை  
22 ... சீதாபூரையீஸ் குத்தீஸ் கீதை குத்தை  
23 ... சீதாபூரை சீதை கூதையீஸ் கீதை  
24 ... சீதாபூர் முத்தை சீதாபூர் க  
25 ... முத்தை முத்தை சீதாபூர் க  
26 ... முத்தையீஸ் கீதை சீதாபூர் க  
27 ... (சீதாபூரையீஸ்) சீதாபூர் க  
28 ... சீதாபூரையீஸ் குத்தீஸ் சீதாபூர் க  
29 ... சீதை கீதை  
30 ... சீதாபூரையீஸ் முத்தையீஸ் க  
31 ... சீதாபூரையீஸ் முத்தையீஸ் க  
32 ... சீதாபூரையீஸ் குத்தீஸ் க  
33 ... சீதாபூரையீஸ் கீதை  
34 ... சீதாபூரையீஸ் கூதை  
35 ... சீதாபூரையீஸ் கீதை  
36 ... சீதாபூரையீஸ் கூதை  
37 ... சீதாபூரையீஸ் கீதை  
38 ... சீதாபூரையீஸ் கூதை  
39 ... சீதாபூரையீஸ் கீதை  
40 ... (சீதாபூரையீஸ்) - சீதாபூரையீஸ் கீதை சீதாபூரையீஸ் க  
41 ... சீதாபூரையீஸ் கீதை சீதாபூரையீஸ் க  
42 ... சீதாபூரையீஸ் கீதை சீதாபூரையீஸ் க  
43 ... சீதாபூரையீஸ் கீதை சீதாபூரையீஸ் க



- சத்தி -

## சுஞ்சதனின் கவிதைகள் குறித்து - ஓர் முனீஸு

மனித வாழ்வனுபவங்களால் உந்தப்பட்டு. ஆழ்மனதில் ஊற்றெடுக்கும் மனித உணர்வுகளை. மொழி அனுபவமாக சிருஷ்டிக்கும் கலை ஊடகமாகவே கவிதை யீர்க்கிறது.

கவிதை என்பது வெறும் செய்திப் பரிமாற்றத்திற்கான ஊடக செயற்பாடல்ல; தான் ஊடாடும் வெளியில், தொடர்புறுத்துபவர்களை செயல்முனைப்பட்குத் தூண்டக்கூடிய வலுவான ஆயதுமும் கூட.

உணர்வுத் தளத்தில் கவிஞர் யீர்க்கினாலும் அவனுது சமூகப் பார்வையும், மொழி ஆளுமையும் தான் கவிதையை அறிவுருவாக்கத்திற்கு ஏற்ற “ரஷா” அனுபவமாகக் கூவகுறக்கினிடம் கொண்டுபோய்க் கேர்க்கிறது.

இந்தக் கண்ணோட்டங்களோடுதான் சுஞ்சதன் அல்லது மாயனின் கவிதைகளையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இக்கவிதைகள் சுவாரஸ்யமான/ புதிரான/ உயிர்ப்பான உணர்ச்சி வெளிப்பாட்டிலிருந்து பிரக்கின்றன.

அமைதித் தன்றலாய் ஆரம்பிக்கும் சுஞ்சதனின் கவிதா வரிகள் பின்னர். சோதிப்பிளம்பாய் காட்சியளித்து நீட்சியடன், அனஸாய்க் கொதிக்கும் “உள்முக ஆற்றுகையாக” நிறைவு பெறுகிறது. சுஞ்சதனின் மொழிக் கையாட்சி மிகவும் அலாதியானது. அதுவே அவரின் பல கவிதைகளைச் கக்கி மிகக்காகப் படைக்கத் துணை நின்றிருக்கிறது.

காட்சிப் படிமாங்களுக்கூடாக விரியும் கவிகள் பல, பேசாப் பொருட்களையும், சொல்லாத சேதிகளையும்..... எம் மன வெளியில் காட்சியாய் நிகழ்த்துகிறது. இந்த வாசிப்பனுபவம் மிகவும் புதுமையானது.

“மீள் வாசிப்பு” என்ற கவிதையில் அவரே ..

“முதலாவது வாசிப்பின் பின் / நாவில் எதுவுமின்றியே தித்திக்கும் / உணர்வுகளும் / இருக்கைகளின்றியே பறக்கும் என்னாங்களும்/ இன்னும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாய் / நினைவும். வாசித்தபின்... / அப்படி எதைத்தான் எழுதிவிட்டாய் நீ...”

ஒரு ஒப்புதல் வாக்குமூலம் போல கிக் கவிதை விரிந்து செல்கிறது.

சிறையில் ஒருந்து மட்கள்

அன்று சுஞ்சுதன் இன்று மாயன் எனும் புனைபெயரில் ஈழத்துக் கலை இலக்கியப் பரப்பில் தடப்பதித்து வரும் ரோ. சிர்னானேஸ்வரன் கிளிநூசுக்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கிளிநூசுக்சி கனிஷ்ட மகா வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரண தரம் வரை பயின்று க.பொ.த உயர்தரக் கல்வியை கிளிநூசுக்சி மத்திய கல்லூரியிலும் பயின்றவர்.

பாடசாலைக் களங்களைச் சரிவரப் பயன்படுத்தி மாணவப் பருவத்திலேயே ஒரு மேடைப் பேச்சாளனாய், விவாதியாய் தன்னை வெளிப்படுத்தியவர். இக் காலத்திலேயே எழுத்துகளிலும், சிறுகதைப் படைப்பாளனாய் பிரவேசித்தார்.

பள்ளியில் பயின்ற காலத்திலேயே, 1990களில் சுஞ்சுதன் எனும் புனைபெயரில் “சிறகு” எனும் இவரது சிறுகதை வீரகேசரியில் அன்று பிரசரமாகுமாளியிலிருக்க விவரது எழுத்தாற்றல் கணிக்கப்பெற்றிருந்தது. உயர்தரத்தில் நாடகமும் அரங்கியலைக் கற்ற முதல் மாணவனாதலால், சிறந்த நடிகளாய் பின்னாளில் நாடக நெறியாளனாயும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சம காலத்தில் கவிதைத்துறையிலும் ஈடுபோடு காட்டி வந்ததோடு, பல போட்டிகளில் பங்குபற்றி பரிசுக் குரிய கவிதையாக சுஞ்சுதனின் கவிதைகள் தேர்வு செய்யப்பட்டதையும் நான் அறிவேன்.

மெல்ல... மெல்ல... ஈழப்போராட்டம் கூர்மையடைந்து இரண்டாம் கட்ட ஈழப்போர் உக்கிரமடைந்தது. மூல்தைத்தீவைக் கைப்பற்றிய போராளிகள் 1996இன் பிற்பகுதியில் கிளிநூசுக்சி நகரை இழந்திருந்தனர். கிளிநூசுக்சி நகரம் ரீராணுவ சூன்ய பிரதேசமானது. இடம்பெயர்வும் அகதி வாழ்வும் கிளிநூசுக்சியின் எழுச்சியைப் பெயர்த்துதே போது சுஞ்சுதனும் தலைநகராம் திருக்கோணமலை நோக்கிப் பெயர்ந்து சென்றார்.

நாம் இருவரும் பால்ய வயதுப் பள்ளி நண்பர்கள் என்பதால், பல நாட்கள் மாங்கிய நிலவொளியில் தாமரைகள் பூத்துக் கீடக்கும் கிளிநூசுக்சிக் குளத்தருகே, அந்தக் குளக் கட்டில் அமர்ந்தபடி தூரத்தே விரிந்து பரந்திருந்த பச்சை வயற்காற்றை முகர்ந்தபடி காதல், கவிதை, நாடகம், இலக்கியம், போராட்டம், சுதந்திரம், எதிர்காலக் கணவுகள், இலட்சியங்கள் பற்றி பின்னிரவு வரை கதை பேசி மகிழ்ந்திருந்த கிளைமக்காலம் அது.

சிறு வயதில் இருந்தே கண்ணனின் இயல்புகளில் ஒன்று; சோதனையான நெருக்கடி மிகுந்த சூழல்களை அவர் எதிர்கொள்ளும் விதம் “இப்ப என்ன?” “குடியா முழுகப் போகுது?” “பாப்பம்” என்ற மிகுட்கொடு, சவால்களை எதிர்கொள்வது என்பது சற்று அசாத்தியமான, துணிசிச்சாலன முன்மாதிரிதான்.

ஆதலால்தான் இன்று ஒரு பட்டைக்கணக்காளனாய், சுயதொழில் முயற்சியாளனாய், “மலைமுரசு” பத்திரிகையை ஒரும்பித்து, பதிப்பித்ததினாடாக ஓர் ஊடகவியலாளனாய், சிறுகதை எழுத்தாளனாய், அரங்கவியலாளனாய், கவிஞரனாய், விரிவுரையாளனாய், சிறந்த அரசியல் செயற்பாட்டாளனாய் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போல் மாணிடப் பண்புள்ள மனிதனாய், நல்ல

சிறையில் ஆந்து மட்கள்

நன்பனாய், பன்முக ஆங்கமையுடன் சமூகத் தளத்தில் பரிணாமிக்கவும், செயற்படவும் முந்திருக்கிறது.

ஒரு காலத்துயரை, துயருற்ற காலத்தைப் பாடும் சுஞ்சுதனின் கவிதைகளை ஒரு குறுக்கு வெட்டுமுகமாக கூற்று ஆராய்ந்தால்; அங்கே! ஒடுக்குமுறைக்குள்ளாகி அவைப்பட்டுக் கிடக்கும் தமிழ் மனங்களின் ஆன்மா நினைந்தமுதபடியே ஈன்ஸ்வரத்தில் சுதந்திரப்பண் பாடியபடி முகிழ்ந்தெழுவதை கண்கள் பணிக்க நாம் தரிசிக்க முடியும்.

“உயிர்ப்பேன் நான் மறுபடியும்” எனும் கவிதையின் இடையில்

“உதிரம் வழிந்து ... ஓடி / உறைந்துபோன / இம்மன்னில் - என் / தாய் மறுபடியும் ஓர் / மகனைப் பிரசவிப்பாள்... / மரணத்தைக் கொன்ற மனிதர்கள் நாம்.. மறுபடியும் பிறப்போம்..” இந்த வரிகள் சான்று பகரும் சாட்சியங்களாய் வருகின்றது.

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு முன்னர் வதைப்பட்ட கணங்களை, நந்திக்கடல் - முள்ளிவாய்க்கால் கடந்து வந்து / பின் மீள் குடியேறி மீண்டும் துளிர்க்கும் கணவுகளோடு வாழுத் தலைப்பட்ட போது கருக்கொண்ட பல கவிதையின் பாடு பொருள்கள் எம் சந்தியினாரின் “அவற்றைப்படை” யின் அருமருந்தாகவே படைக்கப்பட்டிருக்கிறது.

பல கவிதைகள் இலக்கிய வரலாறாகவும் பதியப்பட்டிருக்கிறது.

“ஆடையின்றிப் பிணமாய் / அரையில் ஒரு கூடு / இடது - மார்பில் மறு சூடாய் / கைகள் / பிணித்திருக்கும் கச்சை கூறுதலி / உன் - ஆவி கரைந்த கதை...”

சேற்றில் முக்கியன் / மீது / முயங்கியோரால்லாம் / பின் - ஆற்றைக் கடக்கவும் / வெண் ஆடை போர்த்தவும் கண்டோம் - காணோளியாய்.

இந்த பாலாய்ப் போன நிலவு மட்டும் என்ன / நினைப்போல் / பேசா மடந்தையாய் / கிடக்குதின்கு / உன் பேசா மொழியும் / புகமுடலும் புதைந்த மண்ணிற்றான் / எம் - மறவர் புதைந்தனர்... எனினும்... (பேசு- என் பெண்ணே)

இவ் வரிகளை வாசிக்க... வாசிக்க புண்ணில் புளி பற்றிக் கொள்கிறது. எம் சோதரிகளுக்கு நடந்த கொடுமையை நினைக்க.. நினைக்க நெஞ்சுக்குள் நெருப்பெரிகிறது. பாரதியின் அக்கிளிக் குஞ்சின் அர்த்தம் இப்போது புரிகிறது.

இக்கவிதையில் எடுத்தாப்பட்டிருக்கும் ஆடையின்றிய பிணாய், மார்பு, கூடு, கச்சை, சேறு, ஆறு, வெண்ணிற ஆடை, நிலவு, மறவர் போன்ற சொல்லாடல்கள் பரும்படியான, உண்மைப்புலக் காட்சிகளை எம் கண்முன்னே உருப்பெருப்பித்துக் காட்டுகிறது. இக்கவிதை ஒரு “பதச் சோறு” மட்டுமே. இனி வரும் கருணாரசக் குழம்பை நீவிர் வாசித்தனுபவிக்கலாம்.

“புதிய கணவுகளை / எழுத விழைகிறது இக் கறுப்பிரவு” என்றும் “எம்மிடம் எஞ்சிக் கிடக்கிறது / ஏரிந்த நிலவுகளும் / ஒவியில்லா மெளனங்களும் / என்று மட்டும் என்னால் வேண்டாம்

கணால் நெஞ்சம் / குறி நோக்கி நகரும் வலுவுள்ள பாதங்களும்....

ஆமைகள் பேசும் நாளில் உலகில் / ஓர் தேசம் உடைந்து போகலாம் / மார் கண்டார்?”

காற்றுக்கென்ன வேவி என்பதைப் போல் சஞ்சுதனின் கவிதைகளும் பெருவளியை ஊடறுத்து உறைக்கப் பேசுகிறது. பலரின் மனசாட்சியை அது உழூப்பியிருக்கிறது. உலகப் பொதுப் பார்வையோடு பிரகடனமும் செய்கிறது. இக்கவிதைகளுக்கூடாக சஞ்சுதனின் ஆண்மா தாய் நிலத்தை விட்டகலாநினைவுகளோடு. உள்ளுறைந்து கிடக்கும் தமிழின விடுதலைப் பற்றுறுதியை அவாவி நிற்கும் சூட்சமத்தைக் கொண்டிருப்பதை யாரும் நூகர முடியும். இது ஒரு ஆண்ம தகனம்.

நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்... இன்றும்...  
இனிவரும் நாட்களும்...சஞ்சுதனின் கவிதைகளும்....

அருணாசலம் சந்தீயானந்தன்  
தலைவர்,  
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்  
இலங்கை  
மருதநகர், கீளிநெநாச்சி



- தமிழ்நதி -

## மெலுமொரு எழுத்துச் சாட்சியற்

**ந.** முத்தமிழர்களது வாழ்வதனை பிரியாது, நிழலாகத் தொடர்ந்துவரும் போரச்சங்களதும் எது மக்கள் அனுபவிக்கும் - அனுபவித்த அவைங்களினதும் மேலுமொரு எழுத்துச் சாட்சியமே. மாயனின் இந்தக் கவிதைத் தொகுப்பு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறி ஏழாண்டுகள் கடந்துவிட்டபேரிலும், இன்னமும் நீதி வழங்கப்படாத மக்களின் மத்தியிலிருந்து எழும் குரல்களில் இதுவுமான்று. இந்தத் தொகுப்பின் ஆன்மா எனக்கு நெருக்கமானது. இந்த உணர்வுகள் எனக்கு மிக அனுக்கமானது. காதலும், பிரிவும், நிலம்பியர்ந்து அலைதலும், கையறு நிலைக் கலக்கமும், சிறைப்பதலும், சித்திரவதையும், வன்புணர்வும், ஏழ்மையும், பசியும், மனப்பிறழ்வும், மதிப்பிழுத்தலும் என பல பரிமாணங்களை, பாடுபொருளாகக் கொண்டமைந்த கவிதைகள் இவை.

"இருண்ட காலத்தில் பாடங்கள் இருக்குமா?" என்ற கேள்விக்கு, "ஆம், இருக்கும். இருண்ட காலங்களைப் பற்றியதாக இருக்கும்" என்கிறார் பெர்டோல்ட் பிரக்ட். நாங்கள் இருண்ட நாட்களைக் கடந்து வந்தோம். உயிரற்றவர்களையும் உயிர்விடக் காத்துக்கொண்டிருந்தவர்களையும் முள்ளிவாய்க்காலில் விட்டு வெளியேறி வந்தபிறகும் வாழ்வியக்கம் நின்றுபோகவில்லை. அதன்பிறகும் நாம் காதல் கவிதைகளை எழுதவே செய்கிறோம். போருமியாகிய முள்ளிவாய்க்காலிலும் காதல் இருக்கத்தான் செய்தது என்பதை "அலைதல்" என்ற கவிதையில் காண்முடிந்தது. கவிதையைப் போலவே காதலுக்கும் காலதேசவர்த்தமானங்கள் இல்லை. சுற்றிவர பிணங்கள் கிடக்கும்போதும் இரண்டு மனங்களால் கலக்கவியலும். அது இயல்பு விதி.

"உன் அருகின்றி நானும்

மனம் ஏரியிடு

மயானமாம..." என்றெழுதும் மாயனின் கவிதையில் காதல் பிரிவிலும் மரணத்தின் நெழியடிக்கிறது.

சிறையில் ஒருந்து மட்சன்

ஒரு “அரசியல் சமூகத்தின் கவிதைகள் இங்ஙனந்தான் அமையமுடியும். கவிதை பெரும்பாலும் தன்னானுபவங்களைக் கொண்டமைவதே எனினும், “அரசியல் சமூகம்” என்றவகையில் பொது அனுபவங்களும் தன்னானுபவங்களாக வரிக்கப்படும்.

“கோபம் கொள்ள

காற்றும் குணம் மாறும்

தடாலென முகமறையும்

விழி முன்னே

அங்கிங்காய் அலையும்

சினம் கொள்ளும்

உடல் நோகப் பலமுறை உருட்டும்” என, காதலியை காற்றோடு ஓப்பிட்டு எழுதும் அழகியலை மாயனின் கவிதைகளில் அடையாளாக் காணமுடிகிறது.

சில கவிதைகள் சுருக்கமாகக் கூறி முடிக்கப்பட்டிருக்கலாம் அன்றேல் திருத்தி எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணாந் தோன்றாமலில்லை. உதாரணமாக, “மீண்டும் மதியும் இருட்டு” என்ற தலைப்பிலான கவிதையின் முடிவு வாக்கியங்களிலுள்ள செறிவையும் நேர்த்தியையும் ஆரம்பத்தில் காணமுடியவில்லை.

“அநாதரவாய்

அவ்வறையில் ஓர் எழுதுகோல்

வென்னிரத் தாள்

ஓரிரண்டு இரத்தத் துளிகள்...” இந்தக் காட்சி மனத்திரையில் துயர்தரு ஓவியமாக விரிகிறது.

மாயனின் கவிதைகள் பெரும்பாலும் சமகாலத்தின் சித்திரங்கள். அல்லது, ஈழத்தமிழரைப் பொறுத்தமட்டில், ஜம்பதுகளுக்குப் பிறகான எக்காலத்திற்கும் பொருந்துபவை. வாழிடங்களிலிருந்து பேரினவாதிகளால் விரட்டியாக்கப்பட்டு, மீண்டும் திரும்பிவரும்போது, முன்னம் இருந்த வாழ்வின் சுவடுகள் அத்தனையும் அழிந்துபோயிருக்கும். ஒனாலும், “மயானம் மட்டும் புதிதாய்த்தான் இருக்கிறது” என்றெழுதும் வார்த்தைகளில் கசப்பின் கண்ணீர் தெறிக்கிறது.

“மரணம் அலைந்து அலைந்து

கதவுகளை உடைத்து

சுவர்களில் மோதி

கூரைகளில் வெடித்தாடிய

ஊழித் தாண்டவத்தின் பின்

எஞ்சிய சாம்பல் மேடாய்

மிஞ்சிப் போன எம் வீடுகள்

எனினும் புதிதாய்த்தான் இருக்கிறது மயானம்

நேற்றும் இன்றும் மறுநாளும்....”

முன்பே கூறியதுபோல, போர் தின்ற ஒரு சமூகத்தில் தனி அனுபவங்கள் என்றும் பொது அனுபவங்கள் என்றும் பிரித்துப் பார்ப்பதற்கு ஏதுமில்லை.

க-க்கைகள் - மாயன்

சிறையில் ஒருந்து மட்கள்

எனினும், மாயனின் கவிதைகள் பல சிறை வாழ்வையும் சித்திரவதையையும் குறித்துப் பேசுவதிலிருந்து, அவரும் இரண்டு சிறையறையின் தனிமையிலிருந்தும் வதைகளிலிருந்தும் தப்பவில்லை என அனுமானிக்க முடிகிறது.

சிறையிலிருந்து ஓர் மடல். “நலமா?” எனத் தொடங்கும் கவிதையானது, சிறைப்பிடிக்கப்பட்டோர் மீது “காவலர்”கள் ஒழுந்திய குருத்தை, வக்கிரத்தை, ஆஸ்ம அழிப்பை, வதையைச் சொல்கிறது.

“இறப்பதற்கு

என்னிடம் இனி ஓர்

உறுப்புமில்லை

விழிகளைத் தவிர

முறிந்த விரல்கள்

நசாங்கிய விரைகள்

உடைந்த பற்கள்

திரும்பிய தலை

திரும்பாத மூட்டு

ஒவ்வொன்றிலிருந்தும் பிரிந்தவுயிர் - என்

விழிகளின் ஊடே

வெளிச்சமாய் வழிகளின்றது...”

ஹிட்டரின் நாஜிப் படைகளால் கைது செய்யப்பட்டு, கொடுஞ் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு குற்றுயிரும், குலையுயிருமாய் பான்கிராப்ட்ஸ் சிறைச்சாலையில் அடைப்பட்டுக் கீட்டந்த யூவிஸ் பூசிக் என்ற கம்யூனிஸ்ட் எழுதிய “தூக்கு மேடைக் குறிப்பு” உகைப் புகழ் பெற்றது. அந்தக் குறிப்புகள் போன்ற புதிவுகள் ஈழத்தமிழர்களிடமிருந்தும் வரக்கூடும் என்பதற்கான கட்டியமாக மாயனின் கவிதைகள் அமைகின்றன.

தமிழர்களின் எதிரிகள், சீர்களவரிடமிடேயே உள்ள இனவாதிகளேயன்றி, ஒட்டுமொத்த சிங்களவர்களும் இல்லை என்ற புரிதல் கவிஞருக்கு இருக்கிறது. சக இனத் தவணை மனிதனாக மதிக்கிற இனக்குரோதமற்ற அந்தப் பண்பு படைப்பாளிகளுக்கு, கலைஞர்களுக்கு அவசியம். அவ்வாறான பண்பு மாயனிடத்தில் இருப்பதனாற்றான் கீழ்க்கண்டும் வரிகளை அவரால் எழுதமுடிந்தது. அந்திக்கெதிராக இன, பால் பேதங்களின்றி அணிவகுத்தெழு அழைக்கிறார் கவிஞர்.

“ஒப்பாரியினுாடே

இழுகும் விழிந்ரில்

உனக்கும் எனக்குமென்ன பேதமுண்டு

பொழிமெனிக்கே?” இதுபோன்ற கவிதைகள் காலத்தின் தேவையாக இருக்கின்றன.

தமிழனத்திற்கு என்ன நடந்தது என்பதற்கான சாட்சியங்களாக சீல காணாளிகளும், புகைப்படங்களும், இலக்கியங்களும், ஞாபகங்களுமே

எஞ்சியுள்ளன.

உலகத்தின் கண்களில், பஞ்சகீலத்தின் வழி தாம் நின்றொழுகுவதான தோற்றுத்தைக் காண்பிக்க விரும்பும் பேரினவாதிகள், கடந்த ஏழாண்டுகளாக இரத்தக்கறைகளை “வெள்ளையழத்து” முடிவிடும் வேலையைச் செய்துவருகிறார்கள். அந்த வெள்ளையழத்தல்களின் பின்னால் மறைக்கப்பட்ட குநுதிக் கறைகளை, பிணங்களின் நாற்றுத்தை, சிதறுண்ட சதைத் துகள்களின் வீச்தத்தை, கண்ணரீன் உப்பை இத்தகைய இலக்கியங்களாற்றான் காலங்களைத் தாண் டிக் கொண்டுசெல்லவியலும், நாம் கொல்லப்பட்டோம், வன்புணரப்பட்டோம், உடமைகள் பிடிங்கப்பட்டோம், நிலங்களிலிருந்து விரட்டியழக்கப்பட்டோம், சிறைகளில் வதையுண்டோம், காணாமலிழக்கப்பட்டோம் என்பதற்கான சாட்சியங்கள் இவை.

இருபத்தோராம் நாற்றாண்டின் முதல் இனப்படுகொலையை இந்த உலகம் இன்னுந்தான் கண்டுகொள்ளாமலிருக்கிறது. மேலாதிக்க-பிராந்திய வல்லரசுகளோ எமது குநுதியில் தமக்கான ஒப்பந்தங்களை எழுதிக் கொள்கின்றன. எமது கண்ணிரை முன்னிறுத்தி தமக்கிடையில் பேரம்பேசுகின்றன. இந்நிலையில், எமக்காக உரத்துப் பேசுவேண் டியவர் களாகவும் நாமே இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், இழப்புகளிலிருந்து நம்மை மீட்டெடுத்துக்கொண்டு, மேலும் நடக்கவேண்டிய தற்துணிவைத் திரட்டிக்கொள்ள வேண்டியவர்களாகவும் நாம் இருக்கிறோம். அவ்வகையில், இலக்கியமும் எம் போன்ற கைவிடப்பட்ட இனங்களை வழிநடத்திச் செல்லும் பணியைச் செய்கிறது.

வரலாற்றுத் திரிபுகளும் இலக்கியம் என்ற பெயரின் கீழ் வெளிவந்து-கொண்டிருக்கும் கிக்கால கட்டத்தில், எச்மானர்களின் எலும்புத்துண்டுகளுக்காக எழுதுகோலினுள் பொய்யையே மையாக ஊற்றி எழுதிக்கொண்டிருக்கும் சில அற்பர்கள் வாழும் நிலத்தில், உண்மையை உரத்துக் கூறவும், எழுதவும் தன்னினத்தின் பாலான நேசம் வேண்டும். அது மாயனிடம் இருக்கிறது.

எனது வாசிப்பு அனுபவத்தின்படி, இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் அத்தனையும் அற்புதம் என்று விதந்தோத முடியவில்லை. ஆனால், பலரும் சொல்வதுபோல ஒரு தொகுப்பில் ஜந்தாறு கவிதைகள் தேரினாலே அது நல்ல கவிதைத் தொகுப்புத்தான். அவ்வகைமையினுள் இத்தொகுப்பும் உள்ளடங்குகிறது. கவிதை எனப்படுவது கொடுவையில் நாட்களின் பிறகு வரவிருக்கும் வசந்தத்திற்கான காத்திருப்பும்கூட. என்ன செய்தும் காலத்தின் ஓட்டத்தை நிறுத்திவிட்டுமுடியாது. அதுபோல, செறிவார்ந்த கவிதைகளும் அதற்குரிய காலத்தில் வந்தே தீரும். அதற்கான சாத்தியங்கள் அத்தனையையும் இத்தொகுப்பு கொண்டிருக்கிறது.

சீருமதி. கலைவாணி இராஜிகுமாரன்  
சீருகோணமலை - கன்டா

## சாவிலிருந்தும் விழித்தெழும் வாழ்வு...

உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்தியாகவே வேண்டும் என்ற நிலைதோன்றிய நேரமெல்லாம் என் எழுத்தாணி வரைந்த ஓவியங்களே இக்கவிதைகள்.

நினைவு தெரிந்த நாட்தொடங்கி சுதந்திரப் போரின் ஒவ்வாரு பக்கங்களிலும் பயணித்த என்வாழ்வில் போரைப்பாடாது எனது எழுத்து இருந்திருப்பதென்பது என்றும் சாத்தியமானதல்ல!

அகிம்சையையும், பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் எமக்கு மட்டும் போதித்துவிட்டு அருவருக்கத்தக்கதும், மனித கிண மாண்புகளுக்கு எதிரானதுமான அவலவாழ்வைப் பரிசளித்தபோதே போதனாக்களால் எம்மைப் பாதுகாக்க முடியாது என்பதெனப் புரிந்துகொண்டதூரு இனத்தினானான என் எழுத்துக்களில் தீவிரத்தன்மை நிரம்பியிருப்பது என் தவறல்ல!

கவிதையைப் படைக்க முயலும் போதல்லாம் மேலோங்கிறிற்கும் உணர்ச்சிகளான தமிழின உறுதியும், அவலமும், நம்பிக்கையும், நிராஶயமும் என்னை அலைக்கழித்தலை. அவற்றில் இருந்து விடுபட வரைந்தவை இன்று பொத்தகமாகியின்தாது.

போர் பவைற்றைத் தின்றதைப் போலவே எனது முதற்காலக் கவிதைகளையும் தின்று விட்டது. அவற்றுள் “சிறு” “விடைகொடு தாயே” என்ற இரண்டு கவிதைகளினதும் இழப்புபெரும் வலியே!

என்னை எனக்கே அடையாளம் காட்டிய குரு செ.விந்தன், திருமதி அ. கிராஜமனோகரி ஆகியோருக்குத் தீராக் கடன்பட்டவன் நான்! அன்று அவர்களுடன் இருந்த அ.கிரவி அவர்கள் எனக்கான களத்தைத் திறந்தவர் என்பது என்றும் நன் றியுடன் நினைவு கூறத் தக்கது. நன் பன் சத் தியானந்தன் என் பல்பரிமாணங்களிற்குப் பலமானவன். எனது பலவீணங்களை ஏற்றுக்கொண்டவன்.

கேட்டவுடன் மறுப்பின்றித் தனது வாசக நோக்கை வரைந்தவர் கேகர். அவருடாக அறிமுகமாகிய “தமிழ்நதி” திருமதி.கலைவாணி கிராஜகுமாரன் எனது கவிதைகள் தொடர்பான தனது உள்ளக்கிடக்கையை இம்மை மறுமையின்றி எழுத்திலிட்டுள்ளார். அவர்களிருவருக்கும் மிக்க நன்றி.

வாசகன் வற்றிவிட்ட இன்றைய சூழலில் ஏனைய பொத்தக எழுத்தாளர்களைப் போலவே நானும் கிப் பொத்தகம் “விற்பனையாவதை விட நல்லதோர் வாசிப்பனுபவத்தை வாசகனுக்கு வழங்கும்” என்ற நம்பிக்கையுடன்...

சாவிலிருந்தும் விழித்தெழும் வாழ்வே எமது.... விழித்தெழுவோம் “மாயன்” - கிரா.சிற்குானேஸ்வரன்.





நங்கோட்சியின் பின்

## விழுவிள்று என் குத்து

நாங்கள் ஒலமிட்ட காலம்  
இழிந்து போனதாய் - அவர்கள்  
உரத்துச் சொன்னார்கள்

உலகும் - ஒரு  
பணிவிற்குரிய நாயின்  
வாலாட்டலுடன்  
தெருவிற் புணர்வதற்காய்  
தன் துணை தேடிப் போனது

நாங்கள் அமைதியானோம்....  
இன்று சுடுகலங்கள் எவையுமில்லை  
தெருவோரத்தில் சாவடைந்த - எம்  
தேசத்தவனும் எவனுமில்லை

மரணமின்றிய பொழுதுகள்  
விடிந்து மடிகின்றதெம் மண்ணில்  
அன்றோர்நாள்

பெருமோதகம் - பொங்கல்  
உழுந்து வடை மாலையுடன்  
அரச மரத்தின் கீழ்  
அமர்ந்திருந்த - எம்  
பிள்ளையாருக்கொரு  
பெருவிழாச் செய்தோம்

தட்டு நிறையப் பழங்கள்  
 வெண் - தாமரைப் பூக்கள்  
 புடைதூழி  
 வெற்றுக் காலுடன்  
 பக்கத்துப் படைமுகாம்  
 அவர்களும் வந்தார்கள்...!

“வெண்பொங்கல் இல்லையோ?”  
 என்றோர் வினாவும் எழுப்பினர்  
 அரசுமரத்தைக் காட்டிக்  
 குசுகுசுத்தனர்  
 சென்றனர்

அவ்விரவில்  
 துவக்கைத் தொட்ட  
 பேய்கள் சில  
 தூரிகையுடன்  
 அலைந்ததாய்ச்  
 சொன்னாள் என் அம்மா

விடிந்த போது  
 வெள்ளையாயிருந்தார் - பிள்ளையார்  
 சில தாமரை மலர்களும் கூட

அதிர்ந்து ஒலமிடுகின்றேன் நான்  
 என்னுள்ளேயே அடங்குகின்றதவுவொலி..

உங்களுக்குக் கேட்கின்றதா?

07.07.2016



## மிளக் குழாய்முட்டி

விரல்கள் தோற்றுப் போகும் ... முபர் மாய  
ஒரு நாளின் மணித்தியாலங்களைக் கிழவிக்கூட  
கணக்கிட முடியாக் கணத்தில்

கை விரல்களின் குறைவு முகமறையும்

புத்தி -

கால் விரல்களைச்

சேர்த்தென்னிப்

பின்னும்

தோற்றுப் போகும் ...

எஞ்சிக் கிடக்கும்

நான்கு மணி நேரங்கள்.

ஒரு நாளை

வெல்லவே முடியாது ...

விரல்களால் ... கைகளால் ...

கால்களால்... .. ..

மட்டுமா?

வயிற்றால் - வெறும்

வயிற்றால் ....

எனதும் ...  
 குழந்தையினதும்  
 வயிற்றால்  
 நாட்கள் வெல்லப்  
 படாமலே போயிற்று -

மெல்ல வயிற்றில்  
 பரவும் வலி - தேக  
 மொங்குமோடி பின்  
 மூனை வரும் ...  
 குழந்தையோ ...  
 பெருங்குரலில் ஆரம்பித்தழுது - பின்  
 அனுங்கும் ...  
 வாய் சப்பும் ....

தகையின்றிப் - பால்  
 வற்றித் துருத்திக்  
 கிடக்கும் - முலைக் காம்பை

அவள் வாய்க்குள்  
 திணித்துத் தோற்றுப்  
 போவேன் - நான்

உடல் சிதறிக் கிடந்த  
 இருபது பேரின் நடுவே  
 என்னவனைத் தேடித்  
 தோற்றுப் போன  
 நாள் முதல் ...

பெயரறியா இடம்  
 நோக்கிப் பெயர்ந்ததும்.  
 பசி பழகிப் பல நாட்கள்  
 பட்டினியாய்  
 கிடந்ததும் ...

மீட்போரைத் தாண்டி  
 முட்வேலிக்கம்பிக்குள் ...  
 அவள் பிறந்ததும்

மீன் ... இரு வருடம்  
 தாண்டி ஊர் திரும்பி  
 உடைந்தழிந்த வீட்டின்  
 எச்சங்களில்  
 பச்சை ஒலைக்  
 கூரையிட்டு  
 படுத்த போது ...  
 பசி  
 ஒங்கியறையுது ...  
 ஒலமிடுகுது ..  
 இரவொன்றில்  
 மரத்துப் போன மனத்துடனும்,  
 பசித்துப் போன வயிற்றுடனும்  
 பற்றையொன்றிலொதுங்கிச் - சில  
 பணத்தாள்கள் பார்த்த பின் -  
 தான்  
 பசியடங்கிப் போயிற்று  
 உனக்கும், எனக்கும் ... ஏன்  
 அவனுக்கும் கூட  
 இச் சமுகத்தின் அகராதியில்  
 எனைக் குறிக்கும் பெயர்  
 என்ன? ... வேசையா? ...  
 வைத்துக் கொள்  
 பரவாயில்லை  
 பசித்தழாது ... என்  
 குழந்தையாவது  
 வாழ்ட்டும் ..



## மிள என் வீடு ஞாக்னியப்பாம் -

ஒன்றுவரை வீடு  
ஏதோ கூறு கூறு  
ஒத்துவிடு  
ஒத்துவிடு எதுவிடு எதுவிடு  
நாங்கள் இருந்த தடங்கள் ... குபுவுப்பின்டு  
எவையுமில்லை. ... கூலிஸ்டு

இறந்த எச்சங்களே  
ஏஞ்சிக் கிடக்கின்றன.

எரிந்த வீடு  
முறிந்த பனைகள்  
உவர்ப்புச் சுவறிய  
கிணற்று நீர்  
ஒரிரண்டு  
மண்டையோடுகள்

வெடித்துச் சிதறிய குண்டுகளின்  
பின்னே  
மிஞ்சியிருந்தன வீடுகள்

மரணம்  
அலைந்து.. அலைந்து  
கதவுகளை உடைத்து  
சுவர்களில் மோதி  
சூரைகளில் வெடித்தாடிய  
ஊழித் தாண்டவத்தின் பின்

எஞ்சிய சாம்பல்மேடாய்  
மிஞ்சிப்போன  
எம் வீடுகள்.

விடலைப் பருவத்தின்  
நாட்களைத் தொலைத்த  
வீதிகளில் எல்லாம்  
பற்றைகள் முடிக்கிடந்தன.

பூசைப் பூக்களின்றி  
முருகன் கோவில்.

மூலத்தான காவல் வேல்  
களவு போய் கண நாட்கள்.

பிரதான மண்டபத்தில்  
பலியிட்ட உயிர்களால்  
நரமாமிசக் காளி  
நடமாடிய பாடசாலை

பயிரிட வெதுவுமின்றிப்  
பாழாய்ப் போய்க்கிடக்கிறது  
நிலம்

என் நிலம் ..

எனினும்  
புதிதாய்த்தான் இருக்கிறது  
மயானம்..

நேற்றும்  
இன்றும்  
நாளையும்  
மறுநாளும்...

26.09.2004



## களையற் போனவர்கள்...

நிறைவூரா இரவுகளின்

முடிவில்

நெக்குருகி நிற்கிறது - என்

வாழ்க்கை..

நீர் ஊறா வயலில்

நேற்றெற்றிந்த நெல் மணியாய்

உன் நினைவுகள்...

வளரும் அப் பயிர் என

வரப்பில் நான்...

ஒர் அப்பனாய் - உன்

வருகைக்காய் காத்திருக்கிறேன்

உன் பிறப்பிற்

பேய்.. தாயைத்

தின்றது..

துணையின்றி நான்

தாயின்றி நீ

பல பகல்கள்

பல இரவுகள்

தாயும் துணையுமின்றி

நாம்...

உன் காலுதைவிற்  
காமம்  
காணமற் போனேன் நான்

கஞ்சியைப் பாலாய்  
உண்டு வளர்ந்தாய்...  
நீ வளர்ந்த நாட்களின்  
முடிவில் - கறுத்த என்  
மயிர்கள் நரைத்துப்போனது

காலம் உனை உயர்த்தி  
எனை உதிர்த்த  
ஒரு நாளில் -  
காணாமற் போனாய்  
நீ .....

என் செல்வமே....  
நீ காணாமற் போனாயாடா..  
வீடும், வயலும்  
வாசலும், வரம்புகளும்  
வாலை ஆட்டி எம்  
வாழ்வுடன் கலந்த இரு  
நாய்களும்..

சத்தமில்லாத உன் அறை..  
அதிற் சிதறிக் கிடக்கும்  
பாடப்புத்தகங்கள்- இன்னும்  
பார்த்து முடிக்காத சில  
பட இறுவட்டுக்கள்

தோய்க்கப்படாமல்  
தொங்க விட்டிருக்கும்  
உன் சறும....

ஆழச் சுவரிற்  
பதிந்த ஆணியில்  
கொழுவிக்கிடக்கும்  
தவழும் படம்...  
இவையெல்லாம்  
என்னுடன் இருக்க  
நீ - காணாமற் போனாய்

சட்டமிடப்பட்ட உன்  
படத்தைக் கையிலேந்தி  
முகாம்கள் ஒவ்வொன்றாய் அலைந்து...

முடிவில்  
வருவாய் நீ எனும்  
நம்பிக்கையற்றுப்போன  
இன்னாளில் கூட  
நம்பவில்லை நான் - நீ  
கடத்தப்பட்டாய் என்று

ஆறு நாள் உணவறுத்துக்  
கவசம் பாடி  
உண மீட்டுத்தர - வேல்  
முருகனையும் வேண்டித்  
தோற்றுப் போனேன் நான்  
என் செல்வமே

நாதியற்றுச் சிதையூட்ட  
எவருமின்றிப்  
பிண்மாய்க் கிடக்கும் - அந்  
நாளில்

ஆவியாய் ஆவது  
வந்து ஏரியூட்டுவாயா  
என் செல்வமே....

18.10.2010



## குந்த ரீவும் எனது நிலைம்

காற்றற்றுப் போயிருக்கும்  
இரவு

கரு இரவின் நிறங் கனக்க  
தலை தாழ்த்தித்  
தவயிருக்கும் மரம்.

மயான அமைதியின் பின்னே  
பேய்கள் பிணந்தின்ன உலவும்  
எனது நிலைம் ...  
காற்றின் சிறுதுளியேனும்  
கடந்து வராதபடி  
இறுக்கச் சாத்தியிருக்கும் என  
கதவும் யன்னலும்

எனினும்  
பேய்களின் காலடித் தடங்களை  
கணக்கிடவென  
விழித்திருக்கும்  
செவி ....

வினாடி முள்ளின் துடிப்பைவிட  
வேகமாய்  
அடித்துக் கொள்ளும்  
மனம் ...

வாழும் ஆசை கொண்டு  
விழிகள்  
அங்குமிங்குமாய் அலைந்து  
தவிக்கும் ....

இரவின் கருமையில்  
எதையும் உணராமல்  
தோல்வியடையும் விழிகளை

ஆரத்தழுவும் இமை ...

இமை மூட மீளவும்  
உலகெங்கும் இருட்டு

தெரு வழியே வரும்  
பிணாந்தின்னிப் பேய்களின்..  
நிறங்கூட கறுப்பு .....  
சில வேளை பச்சை .....

நிறங்களின் உருவாய்  
விழி மூடத்  
தெரியும்  
கணங்களின் முகங்கள் ...

திடுக்கிட்டுத் திறக்கும் விழி

நாவறண்டு போய்  
ஒரு கோப்பை நீருக்காய்  
உதறியேழ விரும்பும்  
உடம்பு ...

ஒருக்களித்துத் திரும்ப  
சரசரக்கும் சத்தம்  
தெருவில் ... அயலில் ....  
உயிர் உணரும் இடமெங்கும்

நிறமெல்லாம் கறுப்பு ....  
 பேய்களின் சிரிப்பு ....  
 தக தகிட தக தகிட  
 தக தகிட தத்தோம் .....

இனிப் பயமில்லை - என  
 உரத் தொலிக்கும்  
 காண்டா மனி ....

ஒலி உணர்கிறேன் -  
 நான் .....  
 உயிருடன்  
 இருக்கிறேன் ....

விடியொளியின் விரல் தீண்டப்  
 பயந்தோடும் இருட்டு ....  
 கறுப்பும் ஒரு சேரப் ...

பேய்களின் கண் முன்னே  
 பெருஞ்சாமி வந்தென்னை  
 காத்து நின்றதாய்  
 சொன்னாள் அம்மா.

இருப்பினும் என்ன ...  
 அயல் வீட்டு நண்பனை  
 அக்காலை வேளையில்  
 தெருக் கோடிப் பற்றைக்குள்  
 பிணமாய்த்தான் மீட்டோம் ....

இன்றும் இரவு வரும் ...  
 இருட்டும் ... பேய்களும் ...  
 கறுப்பும் ... பச்சையும் ....

அதிகாலை வேளையில்  
 மீட்டெட்டுக்கப்படும்  
 ஏதுமறியா அப்பாவிப்  
 பிணமொன்றும் ...



## **மீன் வாசிப்பு**

எனது மண்ணிற  
மேசையின் மீது  
நான்காய் மடிந்து  
மின்விசைக் காற்றில்  
படபடத்துக் கிடக்கிறது  
உன் கடிதம் ...

என் மனம் போல்  
படபடத்துக் கிடக்கிறது.

வாசித்த பின் கிழித் தெறிய வேண்டியது அது..

எனினும் மீண்டும் ஒரு முறை  
படிக்கும் பேரவாவால்

நீள்வதும் மீண்டும் மடிவதுமாய்க் கை ...

முதலாவது வாசிப்பின் பின்  
நாவில் எதுவுமின்றியே தித்திக்கும் உணர்வுகளும்  
இறக்கைகளின்றியே பறக்கும் எண்ணங்களும்  
இன்னும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதாய்  
நினைவும் .. ..

வாசித்தபின் கிழித் தெறிய வேண்டிய அது.  
நீள்வதும் மீண்டும் மடிவதுமாய்க் கை ...

சிறையில் இந்து மட்சன்  
அப்படி எதைத்தான் எழுதிவிட்டாய் நீ?

என் மீதுள்ள காதலை  
வெறும் வார்த்தைகளுக்குள்  
அடைக்க முனைந்த உனது  
முயற்சியைத் தவிர  
வேறு எதுவுமில்லை அது .. .

எனினும் மீண்டும் வாசிக்கும் பேரவாவால்

என் மேசையின் முன்னே கிடக்கிறது  
அக்கடிதம்.

பெண்ணே... முதல் முறை வாசித்த  
உணர்வுகள் அழிந்த பின்னே  
மறுமுறை வாசிக்கும் பெருவிருப்புக் கொண்டே

முன் கிடக்கிறது கடிதம்.

என் மானுட வாழ்வின் கடைசி  
நிமிடத்தின் போதும்  
முதல் முறை வாசித்த உணர்வுகளை மீட்டும்  
மனம் ... என்னம் .. எல்லாமுமே

மீண்டும் .. மீண்டும் முதல் முறை வாசித்த  
உணர்வுகளையே மீட்டும்

மீன் வாசிப்பென்பது  
உன் கடிதத்திற்கும்  
என் காதலுக்கும்  
எப்போதுமேயில்லை.

என் முன்னே கிடக்கிறது  
நான்காய் மடித்த  
உன் கடிதம்... . . .

இரண்டாவது வாசிப்பிற்காய்

02.03.2006



ஈழாக ஈழாகி ஈ  
ஏழாக ஏழாகி ஏழாகி  
ஒன்று ஒன்று ஒன்று ஒன்று  
ஒன்று ஒன்று ஒன்று ஒன்று

## இஞ்சல் - நாத்திருப்பு

ஊனாக்காம் எல்லாம் வருகீல் மாதிரி

உனக்காக நானும் கூடி வரிசை விவரவீரி நூ  
ஒரு கல்லை விவரவீரி விவரவீரி விவரவீரி  
எறிந்தேன்

என் இனிய பெண்ணே விவரவீரி விவரவீரி விவரவீரி  
வித்தியா! விவரவீரி விவரவீரி விவரவீரி

உனக்காக - ஒரு விவரவீரி விவரவீரி விவரவீரி  
கல் - அது விவரவீரி விவரவீரி விவரவீரி  
கண்ணாடிகளைச் சிதைத்தது பற்றியோ,  
வாகனங்களைச் சேதப்படுத்தியதைப் பற்றியோ, .. மனம் .. மன  
பற்றியோ?

எனக்குத் தெரியாது. விவரவீரி விவரவீரி

உனக்காகவே - அந்தக் குத்துக்கல் விவரவீரி விவரவீரி  
கல்லை எறிந்தேன் விவரவீரி விவரவீரி  
நான் .. விவரவீரி விவரவீரி

அந்தக்கல் - எமதினத்தின் விவரவீரி விவரவீரி  
கூட்டு விவரவீரி விவரவீரி  
மனச்சாட்சியின் விவரவீரி விவரவீரி  
வெளிப்பாடு - என விவரவீரி விவரவீரி  
எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை விவரவீரி விவரவீரி

அந்தக் கல் - எமது  
கையாலாகாத்தனத்தின்  
வெளிப்பாடு என்பதையோ

கோணேஸ்வரிகளினதும்  
கிருசாந்திகளினதும்  
மரணத்தின் போதான  
எமது மெளனத்தின்  
பொருமல் என்றோ

கயவர்களைச்  
சகோதரராய்க் - கொண்ட  
இனமொன்றின் - சய  
காறித்துப்பல் என்றோ

கணக்கெடுப்போர்  
எவருமில்லை - என்  
சோதரி

அது கல்  
வெறும் கல்  
சட்டத்தின் இறுக்கமான  
வரையறைகளில் -  
ஒட்டையிட்ட கல்

உனக்காகவே  
எறியப்பட்டது. எவ்வாறு  
உன் இறுதிக்  
கல்லறையில் ஒரு கைபிடி  
மண்ணை ஏறிந்தேனோ  
அதே போலவே  
நானும், என் சகோதரர்களும்  
அவர்களிற் சில  
கயவர்களும் - எறிந்த  
கல்

தூங் - கூ செழியே  
நீண்டால்லானவைகளை  
யவிழப்பாக இருப்பிடமே

தூங் வீட்டிலிருந்து வீட்டிற்கு வரவில்லை  
நீண்டால்லால் வீட்டிற்கு வரவில்லை  
நீண்டால்லால் வீட்டிற்கு வரவில்லை  
நீண்டால்லால் வீட்டிற்கு வரவில்லை

வெறும் - கண்ணாடிகளைத் துளைத்த கல்லாக  
அதைக் கண்டவர் - எமைக் கைது செய்தனர்.

எனினும்  
பொருமிக் கிடக்கும் - எம்  
மனச்சாட்சியின் முன்னே  
நீயும் - நாம் இழந்த  
ஆயிரக்கணக்கான  
பெண்களும் ....

கற்கள் போதாது சோதரி - ந்  
போய்வா!  
நான் காத்துக் கிடக்கிறேன்.

15.05.2015

கொலையுண்ட வித்தியாவிற்கும் கைதான்  
தமிழ் உணர்வாளர்களுக்குமாக...



## மிளக் குழுமார்ச் (2)

விதி வரைந்த பாதை  
அது - செஞ்சிவப்பு மன் ...  
புழுதியும், நிச உயிர்களும்  
உறைந்ததால்  
நிறம் மாறிய - பாதை அது

வீடு என்பதை  
எப்படியெனினும்  
வரையறை செய்யலாமா?

ஒரு நான்கு தடிகளும்  
இரிரு தகரங்களும் - இரு கையினுள்  
உலகின் படம் வரைந்த  
தற்பானும் ...

எம்  
வீடென வரைந்தது யார்?

இவை கொண்டமைக்கும்

பெயரற்ற நிழலில்  
சோறு பொங்கியுண்டு  
சீவன் வளர்க்கும் - என்  
வீடு நோக்கி வரும்  
செம் மன் பாதை ...  
நிச உயிர்க் குருதி  
நிறைந்தோடி யுறைந்து  
நிறம் மாறிய

என்

செம் மண் பாதை ...

நடந்து வரும் பொழுதில் நெஞ்சு தடதடக்கும்

மறு பேச்கப் போசா - என்

மனைவியின் - குரல்

வளை அறுந்து - உதிரம்

ஓடிய ...

எண்ணாய் என் மகனும்

எழுத்தாய் என் மகனும்

கண்ணாய் இருந்த வேளை

தலை சிதறித் தெறித்த

சுவையறியாக் குருதி

யுறைந்த ....

உறைந்து போன - அச்

செவ வீதி வழியே - என்

வீடு நோக்கி வா ...

பட்டுப் போன - மரங்களில்

எல்லாம்

பச்சை துளிர்க்கும்.

குருதி உறைந்ததிங்கு

ஆனால்

இறக்கவில்லை ...

மீள்துளிர்ப்போம் ...

மரங்கள் மட்டுமல்ல

மனிதர்களும் ...

சிவந்த தெருவின்

வழியே ...

துளிர்ப்போம் - நாம்

18.05.2011



## பேச என் பெண்ணே

நீ பேசாத... இரவொன்றில் நிலவு

எறித்துக் கிடக்கிறது ...

சுவையில்லை - நிலவில்

குளிர்மையின்றிக் - குன்றில்

எறித்துக் கிடக்கிறது ...

நீ பேசாத அவ்விரவின் நிலவு ...

காதல்

பூத்துக் கிடந்த போதென்

எண்ணமெங்கும் - இசை

பாடிய நிலவா? அது ...

நீரில் தெறிக்க - இரத்தினச் சொரியலாய்

என் கால் வரை தேடிவந்த அந்நிலவே

இன்று ...

சுவையின்றிக் கிடக்கிறது ...

எம் குன்றின் மீது

அதரம் திறக்கத்

தெறிக்கும் வார்த்தைகள் - பொங்கிப்

பிரவாகமாய்ப் பேசிப்... பேசிப் ...

பேச பொருள் மறந்து ...

பெண்ணே ...

உன் மோகனச்

சிரிப்பழகில் - விழைத்துப்

போய்விடும் என்

விழிகள் ...

இன்று நீ  
பேசா இரவில் - நிலவு  
பூத்துக் கிடந்தும் - இமை  
மூடிய விழிகளிற்  
படர்கிறதே கருமை ...

பேச என் பெண்ணே ...  
உன் சரணடைதல் பற்றிப் பேச ...

நந்திக் கடல் தாண்டி - நீ  
நடந்த அக்கணத்தைப் - பேச

தயவு செய்து  
பேச ... என் பெண்ணே

ஆடையின்றிப் பின்மாய்  
அரையில் ஒரு சூடு - இடது  
மார்பில் மறு சூடாய் - கைகள்  
பினித்திருக்கும் கச்சை கூறுதடி - உன்  
ஆவி கரைந்த கதை ...

சேற்றில் முக்கியுன் - மீது  
முயங்கியோரெல்லாம் - பின்  
ஆற்றைக் கடக்கவும் - வெண்  
ஆடை போர்த்தவும் கண்டோம்  
காணொளியாய்\*!...

அந்  
நாட்களின் முடிவில்  
அம்மணமாய் - என்  
பெண்ணே நீ  
முகஞ்சிதைந்து மரணமுற்றதைப் - பற்றிப்  
பேச ...

இந்த  
பாழாய்ப் போன நிலவு  
மட்டும் என்ன... நினைப்போல்ப்  
பேசா மடந்தையாய் - கிடக்குதிங்கு

உன் உடலைப்  
புசித்த ஒவிகள் - இன்னும்  
ஒங்கி வளர்ந்த எங்கள்  
மயானக் காட்டில்...  
ஊளையிடுகின்றன...

உன் பேசா மொழியும்  
புகமுடலும் - புதைந்த மண்ணில் எம்  
மறவர் புதைந்தனர் - எனினும்  
எம்மனம் விட்டகலா  
ஒளியாகி ஒளிரும் - உங்கள் வாழ்வும்  
வீழ்வும் ...

எம்மிடமும்  
எஞ்சிக் கிடக்கிறது ...  
எறித்த நிலவுகளும்  
ஒலியில்லா - மெளனங்களும்  
என்று மட்டும் என்னை வேண்டாம்

கனல் நெஞ்சும்  
குறி நோக்கி நகரும் வலுவுள்ள பாதங்களும் ....

ஊமைகள் பேசும் நாளில் உலகில்  
ஒர் தேசம் உடைந்து போகலாம் ...  
யார் கண்டார்.

27.11.2013

\*1

சனல் 4 - சர்வதேச ஊடகம் வெளிப்படுத்திய  
இசைப்பிரியாவின் சாவு தொடர்பான காணோளி



**தெருவின் வாழ்வு**

**நடந்து வாழியும் ...**

என் தெருவின்  
விளக்கின் ஒளி  
இறந்து ஆண்டுகள்  
ஆயிற்றுப் பல

இருள் குழந்த  
அத் தெருவின்  
அந்தங்களிடையே  
நடந்த முன்னைய  
நாட்களில்

என்  
தலை தாங்கும்  
தோளின்  
அருகாமையில்  
நீ நடந்தாய்

அன்பு  
எமை இறுக்கிப்  
பிணைத்திருப்பினும்

முட்டிக் கொள்ளா  
இடை வெளியில்  
நடை பயின்ற  
நாட்கள்  
நினைவில்  
நகர்வதேயில்லை.

பச்சை விளக்கெரியாத் - தடையிற்  
தொடருந்து நின்று  
பரிதவிப்பதைப் போல்

உன்

நினைவுகள்  
நகர்வதேயில்லை

விரல்கள் பின்னிக் கொள்ள  
பின்னொரு நாளில்  
உரிமை கொண்டோராய்  
நடந்த போதும்

ஒனி இழந்த  
தெருவிளக்கு  
ஒர் பொருட்டேயில்லை  
நமக்கு ...

ஒனி தொலைத்த  
இத் தெரு ... இறந்த  
ஒரு நாளின் இரவில்

நீயும் நானும்  
கைகோர்த்து  
நடந்தோம் -  
நிழல்களும் சில  
ஒரு சேர நடந்ததை  
அறியோம்.

கணப் பொழுதில்  
நிழல்கள் உன்  
மேனி மூட  
கதற முடியா  
அதிர்வில் - என்  
கால்கள் வலு  
விழக்க.

நிழல்களின் இடையே  
ந் தொலைந்தே போனாய்  
தெரு இறந்த  
அந் நாளில் - எனைத்  
துறந்தாய் ந்

நான் - தெரு விளக்கின்  
ஓளி தொலைந்ததை  
உணர்ந்த நாளது.

மறு நாட்  
காலையில் - மரண  
வீடாய் போயிற்று

உன் அருகின்றி - நாளும்  
மனம் ஏரியது  
மயானமாய்

நிழல்கள் யாரெனத்  
தெரியாது  
மனம் வெடித்தழ  
நேரமின்றி

உனை -

ஆதவனைத்  
தெரியா  
அடர் காட்டினுள்  
தேடித் திரிகிறேன் - நான்.

சிலவேளாகளில்  
தாண்டிச் செல்லும்  
வெண்ணிற வாகனங்களில்  
உன் விழிகள்... .. ..  
விடுவிக்கக் கோரும்  
பரிதவிப்புடன்  
எனைப்  
பார்ப்பதாய் - உணர்வு ....

கருங் கல்லிற்  
 சமைந்த - கடவுளரிடம்  
 விடை தெரியா  
 என் வினாவினை  
 வினவச்  
 செல்வதுண்டு ....

என் முன்னே

நெடு நீண்ட  
 வரிசையிற்  
 பலர் .....  
 எண்ணிக்கை  
 தெரியா ஆண்டுகளுக்கு  
 முன்பிருந்தே  
 நிழல் பிடிஉங்கிச்  
 சென்ற  
 உயிர்களின் முகவரி நாடி

நெடு நீண்ட வரிசையிற்  
 பலர் ...

என் வினா  
 இப்போ ஒன்றே தான் ....  
 உன் இருப்பையன்றேல்  
 இறப்பையெனக்குச்  
 சொல்வார் யார்? ...

இன்னும் என்  
 தெரு  
 இறந்துபோய்த்தான்  
 கிடக்கிறது.



## காற்று - கான்

நீண்ட காற்று கான்

விழி நீண்ட முடிவுவரைத்  
தொடரும் தெரு வழியே  
நடந்து போகின்றேன் - நான்

முகத்தை எதிர்கொள்ளும் காற்று  
மற்றோர் திசையில்  
தோன்களை வருடும்.  
சுகம் பரப்பும்  
தேகமெங்கும் ...

நீயும் காற்றுத்தான்

நம் காதலின் தெருவழியே  
முடிவின்றித் தொடரும்  
என் கால்கள் .... நீ  
காற்றாய் தொடுகிறாய் என்னை  
முகம் மோதும் காற்று  
நாம் முத்தமிட்டதை  
உணர்த்தும் ... இதழ்களில்  
ஈரம் கசிக்கும் ..

சிலவேளை வியர்வையூறி  
உப்புக்கசிந்துவர்த்த எம் முத்தம்  
காற்றும் இதழ் மோதித் தரும்  
நாக்கால் நிமிண்ட  
உவர்க்கும் இதழ் ...

காற்றாய் நீ ...

இரு கையின் ஜவிரலும்  
தோள்களை பற்றிப்  
பிடித்தியுத்து இறுக்கிப் பின்  
பிடரியிற் புரஞும் உன் விரல்கள்

காற்றும் .. உன் கைவிரலும்  
என் காதைத் தொட்டுச்  
செய்யும் சில்லிசங்கள்

காற்றே நீதான்

என் முச்சாய் உட்சென்றுயிராய்  
மாறும்  
என் காற்றே நீதான்.

கோபம் கொள்ளக்  
காற்றும் குணம் மாறும் ....

தடாலென முகமறையும்  
விழி முன்னே அங்கிங்காய்  
அலையும் ..  
சினம் கொள்ளும்

உடல் நோகப் பலமுறை  
உருட்டும்  
நான் நடந்தேகும்  
தெருவைத் தடுக்கும்  
உன்னைப் போல் தான்  
காற்றும் ..  
சினம் கொள்ளும்

முகமறையும் வார்த்தைகளால்  
வெறிகொண்டு நீ என நூல் ஏழை ரீதியில்  
வலி வரக் கொல்வாய்  
எனை - முகமறையும் வார்த்தைகளால்

பின் என் முன்னலைவாய்  
அங்கிங்காய் ....

அழுவாய் ....  
எம் காதல் வழி மறைப்பாய்  
தடம் மாறும் வண்ணம்  
சினங்கொள்வாய் ...

சமாதானம் சொல்லிப்  
பின்னும்  
அழுவாய்

என் பெண்ணே  
காற்றைப் போல் நீயும் ..

அழுது ...  
அலைக்கழித்து ..  
அழவைத்துப்  
போய்விட்டாய் ..

காற்றை என்னுடன்  
வாழவிட்டு ...



## மிர்டும் மாதாம் சூதி

இருட்டை எழுத  
முனைகிறது - என்  
பேனா

முனைவின் போது  
வெண்ணிறத் தாளில்  
தன் நிறம் கொண்டு  
வரிகள்.....  
இருட்டை வரைய  
முயலும்

இருட்டை  
இருளினுள்  
இருந்து எழுதும்  
என் முயற்சி ...

இருளின் நிறத்தை  
உணர... உணர  
வெண்ணிறத் தாளில்  
தன்னிறம் கொண்டேகும்  
என் கோல்  
இருட்டை வரையும்  
முயற்சியில்  
தொடர்பற்ற சலனங்களை  
அலங்கோலக் கோடுகளாய்  
கிழிக்கும் .....

இருளின் இருட்டை  
உணர் ... உணரப்  
பயம்....

அக்  
காரிருள் நிறம்  
அரக்க வடிவம் பூண்டு  
அருகில் வரும் ....  
பாசக் கயிறு ஏந்தி

இருளின் உரிமையாளர்கள்  
என் முன்னே... இதோ  
இதோ..... இதோ.....  
உங்களுக்குத் தெரியாது....  
அவர்கள் என்னருகில்  
இருப்பதை..... இருள்  
அதை மறைக்கும்....

ஜுயோ.... இதோ  
இதோ.... என்னருகில்  
இருளின் உரிமையாளர்கள்....

எனைக் கேள்வி கேட்கிறார்கள்..

ந்.. யார்? இருட்டை வரைய ...

கெக்கலிக்கும் அவர்களின்  
சிரிப்பு...  
வெந்நிறத் தாளில்  
நான் வரைய முயன்ற  
இருட்டின் கிழிப்புக்களைக்  
கேவி செய்கின்றன ...  
உன்னாலும் முடியாது  
இருட்டை வரைய....  
முயன்றோர் எல்லாம்  
இருட்டின் கறுப்பில்  
கரைந்து போனார்கள்

உண்ணால் முடியாது  
இருட்டை வரைய



இருட்டை வரைய  
முடியாதென் விரல்கள்  
நகங்கிப் போயின...

என் ஒலக்குரலை  
இரசித்த வண்ணம்  
இருள் - கரைகிறது  
அந் நாளில் ...

விடியலில் நான்  
தொலைந்து போயிருந்தேன் ....

அனாதரவாய்  
அவ்வறையில்  
ஓர் எழுதுகோல்  
வெந்நிறத் தாள்...  
ஓரிரண்டு  
இரத்தத் துளிகள்.....

12.01.2009

| படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  
சைந்த வீச்சியாக்குமிக விள் நினைவாக...



## தியேசவை தோக்கியும்

இருள் மெல்லச்  
குழும் - ஒரு மாலை....

மழை நாள் ...

பார்வை வெளியில்  
பேருயரத்திற் தெரியும்  
இயேசவின்  
சிலுவை ...

உங்களை அறைந்த  
உதிரமதில்  
இல்லை ...

ஆண்டவரே ...

உங்களை அறைந்த  
உதிரமதில்  
இல்லை ...

சிலுவைகள் மட்டுமே  
எஞ்சிக் கிடந்த  
எம்மண்ணில்

தூயமான மொல்கை  
யுனை பல்லுமில்  
யுனை பல்லுமில்  
நிலையில் கூடுமியை

மண்ணுக்காடு நா  
மினாலை எதிர்க்கி  
நூலிலை - நாலை  
... சீலால் பூலை

பாலாலை  
நீலாலைமலை  
நூலிலை சூ  
... சீலால் பூலை

மகாலை உதாரமில்  
உபாலை

உயிருடன் நீங்களும்  
அறைந்த  
உதிரமும் - இல்லா

அனாதைச் சிலுவைகளில்

அன்று

சீருடை தரித்த  
மானிடப் பதர்கள்

விதியின்  
பெயர் சொல்லி

எம் - வாழ்வை  
அறைந்தனர்..

சிலுவைகள்  
உயிர் பெற்றுப்  
பின் தடுமாறிச்  
செத்தன.

ஆண்டவரே ...

எம் பாவத்தின்  
பெயரால் ...

விதியின் பெயரால் ...

போர்க் குணம் கொண்ட  
போக்கின் பெயரால் ...

ஒவ்வொருயிரையும்  
அறைந்த பொழுதில்

சிலுவைகள் உயிர்த்தன

பின் - உடனேயே

இறந்தன ...

ஆண்டவரே

தோத்திரம் ...

எமது பாவங்களின்

பெயரால்

அறைந்து

இறந்து

மூன்றாம் நாளில்

உயிர்த்தீரே ...

தோத்திரம் ...

யேகவே

தோத்திரம்

எம் வேண்டுகை

எல்லாம்

எம் பாவம் நீக்கத்

தோள்களிற்

போர் சுமந்து ..

புண்பட்டு - பின்

சிலுவையிலறைந்து

இறந்த குழந்தைகளின்

உயிர்ப்பு

எப்போ?

ஷலூகாவி ஸ்ரூப்பிடா

தாந்தாய்

நாங்கி - மூர்த்தி

நாந்தி

நாந்தப் ப்ரதீஷா

நாம்பிடிடி

நாங்கவி ரூபா

மாந்தாய் - நா

நாந்தந்தாய்

நாந்தாநாய்

பூர்ப்பி ரூபா

நாந்தாவி

நாந்துவி

நாந்துவாய் நா

... நாந்துபா



## உபித்த்வேன் நான் வழியினும்

அதற்குத் தெரியாது  
நான் யார் என்று ...

ஆதியோடந்தமாய்  
ஓடும் உயிர்க் குருதியை ..  
அது  
தாங்கிச் செல்லும் - என்  
ஆழந்த சவாசத்தை ...

இருள் கழிந்து - ஓர்  
நாளில்  
ஒளி நிறைந்த உலகிற்  
பிறந்து ...

நாளாறு மணி நேரமும்  
தூங்கி ... அழுது ...  
பசியுணர்த்திப்  
பாலுண்டு ...

உடல் திருப்பிப் பிரண்டு  
தவழ்ந்து ... நிமிர்ந்தென்  
தாய்க் கரம் பற்றி  
நடந்து ... வெண்  
பல் வெளித்தள்ளி  
குடை நடுவேயிருந்து  
கொழுக்கட்டையேந்தி - நான்  
அனுவனுவாய் வளர்ந்து  
ஆறுடன்நான்கின் - பெருக்கமாய்  
அகவைகள் தாண்டி

உன் முன் ...

ஆடையின்றி  
முழங்காலுான்றிக் - கை  
பின்னே கட்டிய  
என்  
பிடரியில் சூசம்...  
உன் வாய்...

மரண முகவரி கூறும்

உன் முன்னே நான் ...  
அம்மணமாய் ...

உனக்கென்ன தெரியும்  
நான் யார் என்று? ...

ஆணியடித்துச் சுவரில்  
அவதாரங்களை மாட்டிக்  
காலை முழுதும் பூவாய்ந்து - அதை  
கழுவிப் படைத்துச்  
சாம்பிராணிப் புகையூட்டி

ஒரு நேர உணவின் - அரைப்  
பங்கையுண்டு - என்  
வருகைக்காய் காத்திருக்கும்  
அம்மாவிடம் கேள் -

நான் யாரென்று? ...  
உனக்கென்ன தெரியும் ...  
ஒரு தோட்டா உமிழ்ந்து  
என் கனவுகளையும்  
தலையையும் - ஒரு  
சேரச் சிற்றடிக்கும்  
உனக் கென்ன தெரியும் - நான் யாரென்று



உதிரம் வழிந்து - ஓடி  
உறைந்து போன  
இம் மண்ணில் - என்  
தாய்  
மறுபடியும் ஓர்  
மகனைப் பிரசவிப்பாள் ...

மரணத்தைக் கொன்ற  
மனிதர்கள் நாம் ..

மரணத்தைத் தின்ற  
மனிதர்கள் நாம் ..

மறுபடியும் பிறப்போம் ...

பிறகென்ன ...

என் பிடியினுள்

உமிழ்  
உன் தோட்டவை

நான்  
மரணிக்க வேண்டும்

அதன் முன்  
இதையாவது

தெரிந்துகொள் - நீ

உயிர்ப்பேன் நான்  
மறுபடியும் ....



| கைகளும், கண்களும் கட்டப்பட்டு நிர்வாணமாய்ப்  
பிடியில் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவாக...



## எனது தோல் உ எனு தினைவீல்

நித்திரையின்றிய இரவுகளில்  
நித்தமும் உந்தன் கனவுகள்

நினைவுகள் முழுமையும் விட்டுவிட்டு  
நித்திரை வாங்கிச் சென்றாய் நீ

மின் விளக்கை அணைத்த பின்  
இருள் தழுவிய அறையினுள்ளே  
உற்றுப் பார்க்கும் என் விழிகள்  
உயிர்ப்புடன் அருகில் நீ ...

மோகம் மூச்செறியும்  
முயங்கும் முனைப்புடன்  
தடவும் என் கைகளில்  
தட்டுப்படாதிருப்பினும்

உயிர்ப்புடன் அருகில் நீ ..

இரவு முழுவதும்  
உறங்காதிருக்கிறோம்  
நாம் ..

மெல்லிய சூரியச் சிதறலின்  
முனை பட்டுக் கிழியும்  
இருள்.

கூறுவது சம

வீணையாக விளைவு

முறை காவுது

ஏதோ வைவியீது

பிரம சநி

தோடுவின் வாலுக்குத்

பாலுமையெத்து, குறிஞ்சுடி,

கூறுவது

ஷாத்தி குடும்பத்து

நீண்ட கிழவும்

நீண்ட வலைத் தலை

முதிர்க் குருதி

ஒலையிற் கீர்த்தி கிழவுமையெத்து,

நீண்ட

ஒலையிற் கீர்த்தி குறிஞ்சுடியெத்து,

நீண்ட குருதி

ஒலையிற் கீர்த்தி குறிஞ்சுடியெத்து,

நீண்ட தலை

நீண்ட கீர்த்தி குறிஞ்சுடியெத்து,

நீண்ட குருதி

ஒலையிற் கீர்த்தி குறிஞ்சுடியெத்து,

நீண்ட குருதி

ஒலையிற் கீர்த்தி குறிஞ்சுடியெத்து,

நீண்ட குருதி

ஒலையிற் கீர்த்தி குறிஞ்சுடியெத்து,

நீண்ட குருதி

என் கனவும் கூட ....

நீண்ட

நீ போய் விட்டாய்

நான் காத்திருக்கிறேன்

உனக்காகவா?

அன்றேல்

இரவுக்காகவா?



ம்புப்புல்லோகம்

மப்புவில்லோகம்

மாலை



## இநெவிள் இர்த்தவாள்கள்?

நான்

தனித்திருக்கும் இரவுகளில்  
இமைகளிடையே - நீ

வழிந்தோடும் விழி  
நீர் - காதுக் குழி  
நிரப்பித்  
தலையணை நனைக்கும்

நீயோ

நகராதிருப்பாய்  
இமைகளிடையே

அக்

கடைசி நிமிடத்தில்  
உன்முகமும்  
விழியும் உதடும்  
இரு கன்னத்தசைகளும்  
பரந்த நெற்றியில் வீழ்ந்த  
இரண்டு சுருக்கங்களும்

எண்ணையின்றி வாரப்படா  
மயிரும் - கைகளையகற்றிப்  
பிசைந்த விரல்களும்

நிலையாய்  
நிற்கமுடியாதங்கிங்காய்  
நடந்த அவசரமும்

வரண்ட வாயிலிருந்து  
வீழ்ந்த ஓரிரு  
தொடர்பிலா வார்த்தைகளும்

எதுவுமே  
அப்போதெனக்குப்  
புரியவில்லை... .. ..

முன்றுநாட்களுக்கு முன்  
மதியம் மட்டும்  
ஒருபுறச் சிரட்டையிற்  
கிடைத்த  
கஞ்சியினை - நக்கிப்பின்  
ஏதுமின்றிக்கிடந்த  
என் அறிவை

இன்று - பசி  
வென்ற பொழுதில்  
நீ வந்தாய்

வரண்ட அவ்வார்த்தைகளை  
யுதிர்த்துப் பின்  
விழிவழியே யேதோ கூறிப்  
போனாய்

நான்  
எதையுமே புரியவில்லையே  
என் அன்பே

இறுதியாய்  
ஒருமுறையேனும் தழுவத்துடித்த  
என் ஆர்வத்தை

வெறிகொண்டு நீ  
தவிர்த்தபோதும் ...

இப்போதே கடல்தாண்டி  
அப்புறம் போய்ச்சேர்  
என்ற பின்னும்

பசிவென்ற அறிவாற்  
புரிதலின்றி நான் - உனைப்  
பிரிந்தேன்

இப்போ  
ஆண்டுகளிரண்டு கடந்தபின்னும்  
நான்  
புரிந்துகொள்ளத் துடிக்கும்  
உன் அசைவுகளின்  
அர்த்தம்தானென்ன?

உங்களுக்காவது தெரியுமா?

அவர்களின்  
இறுதியசைவுகளின்  
அர்த்தமென்னவென்று?

15.05.2011



## அகைது

காற்றும் கடல்

**காற்று**

சுழன்றெழும்பிக்  
கடல் கலைக்கும்...

**அலை**

நுரைதள்ளிக் கரை  
தேடியோடிவரும்

நின்று ஓய்வெடுக்கா அலை  
காற்றலைத்தலைத் தேடிக்  
கடல் புகும் ...

**காலங்கள் நீண்டு**

நாட்கள் வயத்டைந்து  
வருடங்களாய் உதிர்ந்தும் -  
காதல்

மாறாக் காற்றும் கடலலையும்

அலைந்தும்... கரை நடந்தும் -

மீளப்புகுந்தும் ...

மாறாக் காதல் ...

இருள் நுழைந்த  
இடமெல்லாம் - ஒளி  
ஏற்றும் நிலவு -

என்  
கால் நனைக்கும்  
கடல்லை - காதல்  
சொல்லும் ...

நீயும் நானும்

உணவின்றிய - இறுதி  
நாட்களிற்கூட  
விழியூடு வளர்த்த காதல்

வீடு விட்டுப் - பின்  
வயல்தாண்டி - வனம்  
புகுந்து  
வரும் வழியிற்  
கொள்ளி வைக்கக்  
கொடுப்பினையில்லாப்  
பினம் புதைத்து..

பெற்றோரைப் பிரிந்து  
நீ தொலைந்து....

இருந்தாயா?  
இறந்தாயா?  
என்றியவிடா மக்கட்  
கடலிடையே - பிரிந்து

பிரிந்து  
மந்தையாக்கப்பட்டு...

நீ  
இறந்திருப்பின் - உன்  
இறுதி உயிர்வழிந்த விழி  
யென்னைத் தேடிற்றா? என  
எண்ணி -

நாவறண்ட போதும்  
விழிவற்றா நாட்கள்... இறந்து  
வருடங்களாகிப் போன பின்னும்..

நீயற்ற நானும்..  
காற்றற்ற கடலும்...  
நம்மிருவர் காதலும்..  
எஞ்சிக்கிடக்குமிம்  
மண்ணில்

எவ்னோ - வன்  
புனர்ந்த உடல் கொண்டு  
தேடியலைவதெல்லாம்..... ?

உன்  
கல்லறையுண்டெனில்  
எங்கென்று  
என்  
கனவில் வந்தாவது சொல்.

14.07.2011



## ஏரிபால் இருக்கின்றதா அன்டிப்

எரிந்தோய்கின்றது  
என் குடிலின்  
என்னை விளக்கு...

உனக்கு ஞாபகம் இருக்கின்றதா அன்பே?

அன்றைய இரவும்  
இப்படித்தானே.

இருள் சூழ்ந்த  
கடற்கரை மணச்சூட்டில்  
நெருப்புக் கோளங்களை  
ஏவிய  
மீட்பரை நோக்கிப்  
பயணம் தொடர்ந்த நாட்கள்..

உனக்கு ஞாபகம் இருக்கின்றதா?

அதற்கும் முன் இருநாட்களில்  
முவரும் பிரிந்தோடிய  
போதெம்  
செல்லக் குழந்தையின்  
தலை.....  
கழன்று சுழன்றெம் கண்முன்னே  
யுருண்டபோது

என் இமை அழுத்தி  
யிருள் பூந்தது..  
ஒளியுணர்ந்த பொழுதில் நீ  
அழுதோயந்திருந்தாய்..

அவள்  
உடல் தாட்ட குழி மீது  
விழுந்தழக் கூட முடியா...

நிலை வந்தேகப்  
பயணித்தோம் நாம்  
உனக்கு ஞாபகம் இருக்கின்றதா?

மரணம் விஞ்சிய பசி...  
வரண்ட நாவாற்  
சாச்சோகம் விழுங்க முடியாமல்  
மேய்ப்பரின் முன்னே பிரிக்கப்பட்ட பின்.....

தொலைந்து  
போனாய் என் அன்பே....  
நீ  
தொலைந்து போனாயே..  
ஞாபகம் இருக்கின்றதா?  
அன்றென்  
வெற்றுடல் மேனிமீதோர்  
பச்சையுடை தவழ்ந்தோயப்  
பிழந்த என்  
பிறப்புறுப்பின் ஊடே  
தொலைந்தது யார்...?

நீயா....?  
நானா...?  
நம் குழந்தையா....?  
சொல்....

பூதாத வாழி சூ  
நோய் நூலி  
நீ விரோதம் பேர்வையிடு  
நெஷ்டியீலையீடு  
  
நீ விரோதம் வாழி  
நீ விரோதமீண்டும்  
நீ விரோதம் வாழி குலை  
நீ விரோதம்  
நீ விரோதம் வாழி வீரீமி வீரை  
நீ விரோதம் வாழி வீரை வீரை  
நீ விரோதம் வாழி வீரை வீரை

அறுநாற்றின்  
இரு மடங்காய்  
கழிந்தன  
நாட்கள்...  
இருள் சூழ்ந்த  
என் வீட்டின் அந்தமொன்றிலிருந்தாவது....  
புதைந்த குழியிலிருந்தாவது....

நீ ஏரிந்து சாம்பராய் கலந்த  
என் தேசக் காற்றின்  
நீச்சமாகவேனும்....  
சொல்....

தொலைந்தது  
எது?

18.05.2013



**மேறி, 2009**

**இசை ...**

கரும்புகையினாடே  
அதிர்ந்து ... அதிர்ந்து  
வீழ்ந்தவிடமெல்லாம்...  
மணல் மூடி  
மரம் சரித்து  
குழி மூடிக்  
குழிபறித்து  
மனிதப் பிணக்காட்டில்  
ஈஸ்வரனாடும்  
இசை....

**இசை பூந்து**  
**உடலங்கள்**  
**சிதறித் தெறித்தன ..**

**இசை ... இறந்த**  
**பிணங்களின்**  
**நினைங்களின் மீது**  
**மொச்சை நாற்றமெடுத்து**  
**வழிந்தோடிற்று ...**

பக்கவாட்டு  
மேளங்கள் ...  
பறையுடன் கூடிச்  
சிவன் ...  
பிணை நடனம் ஆட ...

சாம்பல் துகள்களாய்  
வீழ்ந்தன  
மனிதக் குருத்துக்கள்.

சிதைந்து வீழ்ந்த  
சிறுகுருத்தின்  
கபாலம் ஏந்திச்  
சிவனாட ...

அச் சிறுகுருத்தின்  
தாய்...  
கதறியழுகிறாள்

அவள்  
வாயினாடும் பூந்து

வயிற்றைக் கிழித்துத்  
தசையும்  
எலும்பும்  
நினமும்  
குருதியும்  
இணைந்து  
இசை  
இறுதி வடிவமெடுக்கச்

சிவன் ...  
இன்னும் பிணந்தின்னக்  
கரும் புகை  
இசைக்கின்றான் ..





சரண்

புகத்

தாயொருத்தி

எழுந்து

நிற்கிறான்

அவள்

கால்களின்

கீழ் ...

சிவன் தின்ற

சிறு குருத்தின் உடல்

சிறு விரல்கள்

வெளித் தெறிய

புதைந்து கிடக்கிறது ...

சிவனுமை பாகா ....

நாம் புல்லாய்ப்

பூடாய், புழுவாய்

மரமாய், பல்விருகமாய்ப்

பாம்பாய்க் கல்லாகிய

காலமெல்லாம் - உன்

நாமம் செபித்திருக்க

எமைப் - பேயாய்

ஏன்

அலைய விட்டாய்?

18.05.2012



## ஆதவியாஸ் என்ற வெறேம்

ஏதாலும் காலாகாரம்  
ஏதாலும் சீர்ப்பு  
ஏதாலும் காட்டுக்காலம்  
ஏதாலும் வீர்யம்  
ஏதாலும் வீர்யம்  
ஏதாலும் வீர்யம்

ஆதவ

வருக ....

உலகமெங்கும் கிரணம் பரப்பி  
இத் தை முதல் நாளில்  
பொங்கிப் படையலிட்ட  
சர்க்கரைப் பொங்கலை  
வடையுடன்  
வாயிலிட்டு - வாழைப்பழத்  
தோலுரித்து  
கனிந்து அப் பழத்தைக்  
கடித்துண்க ...

ஆதவ .. வருக

ஆள்வோன் பொங்கலையும்  
இவ் அடிமைப் பொங்கலையும்  
ஒரே தட்டில் வைத்துண்ண  
வருக ...

ஆதவ ... வருக



இவ் அடிமையின்று - மன்  
பானை புனைந்து - உடைத்துச்  
சரியாய் உமி நீக்காய்  
பச்சையரிசிப் படையலிட்டு

ஆதவ .. நித்திலம்  
நாம் வேண்டுவது

விட்டு விடுதலை தானே ... ?

அன்றோர் நாள்  
நிலப்பானையில்  
உயிர் அரிசியிட்டு - செவ்  
உதிரம் நிரப்பி  
  
அடுப்பாய் வீடுகளை அடுக்கி -  
யெம்  
பிஞ்சுக்களைக் கூட  
விறகாக்கி - ஏரித்து - எம்  
ஆவிப்புகை குழ

பொங்கிப் படைத்த  
புக்கையை உண்டும்  
விட்டு விடுதலை தாராது  
போன்றே ஆதவ ...

இன்று  
கூரையில்லை...

கோலூன்றி

மேல் கீழாய்

தறப்பாள் விரித்து

வீடு எனக் கொண்ட

முன்றலில் -

பெண்டிர் எல்லாம் - போரிற்

பலியாகிப் போன பின்னும்

பொங்கலிட்டுப் படைத்து ....

ஆயிரங் கிரணக்

கைகளுடன் என்முன்னே

நிற்கும்.. ஆதவ

இன்றாவது சொல்லும்

நான் விட்டு விடுதலையாய்ப் பறக்க ....

வேள்வியென்ன வேணும்?

08.01.2013



## பிரபஞ்சம் தான் தூயம்

நீண்ட நாட்கள் - மிக  
நீண்ட நாட்கள்  
என்பது என்ன?

ஆயிரம் அல்லது  
பல்  
ஆயிரம் ஆண்டுகள்?

இக்கணம் இச் சுகம்  
பொதிந்தென்னுயிர்  
அந் நாட்களின் பின்னும்  
உயிரத்திருக்கும்.

உடலில் பதியவில்லை  
நீ

என் ஆன்மாவில்...  
அது  
ஆண்டுகள் பல் ஆயிரம்  
கடந்தும்  
உயிரத்திருக்கும்  
என்  
ஆன்மாவில்.. .. நீ

க-ஷதகி - மாயன்



கரு நிறம்  
கயிறு  
எருமையுடன்

உயிர் கொண்டேவும்  
யமனுக்கெங்கே  
தெரியும்...

ஆன்மாவிற்கு  
அழிவில்லையென்று.

புல்லாய்ப்..  
பூடாய்ப்...  
புழுவாய் - மரமாய்  
மறுபடியும்  
ஏதோவாய்...

மாறும் என் உயிரினுள்

இக் கணம்  
இச் சுகம் பொதிந்து  
உயிர்த்திருப்பாய்

நி.

23.12.2004



ஈபி - ஃகி ஹெப் பதங்க

## ஒரு போக்ஸினாய்

ஈப் ளாபி ப்ளையயிள்ளை  
ஹங்கி - குஷ்டிக்காமி  
ஃாஸக்ஸக கணக்குமிழ்  
கீவிகாக

மாஞ்சேர்யாபி ரா  
எனக்கான இரவை எழுது ஸ்வமி ஸ்ரீராக ளா  
என் சோதரி... மாஞ்சேப் பெரு  
இடிவிழுந்த தேசத்தில் தூப் பாகங  
எனக்கான விடியல் கங்கை - ஸ்ரீ பக்காநுப  
எப்படியிருக்கும் என்றும் எழுது... ஸ்ரீ

நிலைபெறாது ஆண்டுகள் ஊடே- ளா மாஞ்சே  
அலைந்து திரிகின்றதென் ராத்விண் - ஃபாகங  
ஆன்மா..... - ஈழ திசையெங்கும் ஸ்வரூப்யாபி  
அலைகின்றதே தோழி... தூப் - மாஞ்சேப் கங்கை  
முடிவின்றித் தொடரும் மாஞ்சேப் பாகங

அலைதலில் - ஈப் ளார்ஜி ரா  
இரவும் பகலும் - எம் மீயறிர ளாக்கங  
உயிரினும் மேலான மக்களும் ஸ்ரீநாரீப ஸ்வாமி  
அன்னியமாகிப் போனபின்- ஸ்ரீகாக்குப் பாஷ்டிக்கா  
வெடித்துச் சிதைந்து - எம் கலுங்கம் புரிசாபி  
மண்ணில் உரமானதென் காவாடு, கங்குமிழை  
தேகத்தைத் தோண்டியெடு.. ஸ்ரீகாதங்கை  
அதைக் குளிப்பாட்டு மாஞ்சேப்பாகங  
புனுகு பூச - ஒரு மாஞ்சேர்யாபி ரா  
மானுடப் பதரின் சாவாய்

அதைப் பதிவு செய் - பின்  
புதை அல்லது ஏரி

அன்னியமாகிப் போன என்  
இனத்திற்கு - இன்று  
விடுதலை கசக்கலாம்  
எனவே

ஒரு போர்வீரனாய்  
என் சாவினி வேண்டாம்!  
அற்பப் பதராய்  
எனைப் புதை  
புனுகைப் பூசி - எனை  
எரி..

எனினும் என் ஆன்மா  
அலையும் - மற்றோர்  
போர்வீரனின் உடலில்  
அது புனரும் - புது  
வரவைப் பதியும்

கரு இரவின் பின்  
எனக்கான விடியல்-  
வெண் பனிதூவிய  
கதந்திரப் பூக்களில்  
பொன்னிற வண்டுகள்  
அன்றென் ஆன்மா  
அலைதலின்றி  
அமைதியடையும்  
ஒரு போர்வீரனாய்.....



## பொழுவாளிக்ஞை

இங்கொன்று  
அங்கொன்றாய்  
உதிரம் சொட்டிக்  
கிடக்க ...  
இறப்பின் எண்ணிக்கையை  
உரத்துச் சொல்லும்  
வானொலிச் செய்தியுடன்  
விடிகிறது எம்  
வாழ்க்கை

உங்களில் இருவர்  
எங்களில் இருவர்  
ஏதுமறியா அப்பாவிக்கோ  
எண்ணிக் கணக்கிலர்

நேற்றும்  
இன்றும்  
நாளையும் என்றேகிப்  
பிறக்கும்  
நாட்களில் எல்லாம் ...  
மனிதர்களும் ...  
மரணங்களும்...

ஓப்பாரியினுாடே  
ஓமுகும் விழிந்தில்

உனக்கும் எனக்குமென்ன  
பேதமுண்டு .... பொடி மெனிக்கே?

உணவின்றிப்  
பிணத்தின் மேல்  
ஒய்ந்து விழுந்தமுது ...  
பயனென்ன கண்டோம் ..

விழி திறந்து  
உற்றுப்பார்

வானிடையே ...

எச்சத்தை  
எலும்பை  
மிச்சத்தையுண்ணும்  
கருங்காக்கைக் கூட்டம்  
கோலோச்சும் ...

உன் புண்ணைச்  
கரண்டிப்  
பெரிதாக்கும் ...  
படைசேர்க்கும்  
உன்னவனையும்  
போருக்கிழுத்துப் பின்  
பலியாக்கும் ..

பொடி மெனிக்கே ....

நீயும் நானும்  
திருவோடேந்தித்  
தெருத் தெருவாய்  
பிச்சையெடுக்கக்  
கச்சையுருவங்  
கருங்காக்கைக் கூட்டம்



இங்கு கோலோச்சும் ....  
 வெண்கொடி தாங்கி  
 வெளியே வா ....  
 சோதரி  
 ஆயுதம் தாங்கியோர் முன்  
 அணிவகுப்போம் - நாம் ..

அள்ளிச் சென்ற  
 செல்லக் குழந்தைகளை  
 மீட்டு வரும் மட்டும் ..


காணாமற் போன  
 அயலவனைக் - கண்  
 காணும் மட்டும் ...

எலும்போடு தோலொட்டி  
 உருக்குலைந்து - எம்  
 உயிர்  
 உடல்விட்டுப்  
 பிரியும் மட்டும் ...

வெண்கொடி தாங்கி  
 அவர்களின் முன்  
 அணிவகுப்போம் ...

வா  
 சோதரி.

16.07.2011



## பேச்சற்றுப்பொய்

எதுவும் பேசாத மெளனம்  
நீண்டு.... நீண்டு  
எம்மிடையே நீண்டு போகும்!

நீட்சி  
நிமிடங்களிற் தொடங்கி  
வருடங்களாகும் - வரை  
மெளனம்

விழிகளுடே பாயும்  
உணர்வுகள்  
பரிமாறும்  
உயிரை.. நீ  
நானாகி - நான்  
நீயாகிப் பின்  
நாமாகி ...

எதுவுமற்றுப்  
போவோம் - இப்  
பிரபஞ்ச உலகில்

எதுவுமற்றுப்  
போனபின்பும்

இம் மெளனம்  
தாங்கி நிற்கும்  
நம்  
காதலை ...

உலகில்  
காதலாகிப் பேசாதிருக்கும்  
மாந்தரிடையே  
நிலவும் மெளனத்தில்

நானும் நீயும்  
நம் காதலும்  
மெளனமொழியாய்

அகவைகள் தாண்டி  
ஆண்டுகள் ....  
ஆண்டுகளாய் வாழ்வோம் ...

15.11.2012.



## திருவிச்செப்பாம் நாலையு

இரவொன்று முடியாது  
தொடரும் .... இருள்  
எல்லோரையும்  
மறைக்கும் - மாந்தரின்  
நிறங்கள் யாவும்  
இருளிற் கரையும்  
அவர்களின் எண்ணங்களும்  
தான் ...

யாரறிவார்  
இருளின் நிறத்தையும் - எம்  
எண்ணங்களையும்

கைகளிற் கடுகலனுடன்  
தனித்திருக்கும் அவ்  
விரவில் .... இருளிற்  
கரைந்து காலன்  
எனத்ருகில் நிற்கலாம் ...  
யார் கண்டார் ...

அம்மா -  
உன் மகனின் வாழ்வு  
ஒர் படைக்கலனுடனும்  
காலனுடனும் கரைகின்றதே!  
எண்ணிப்பார்

கொல்லை வேப்பமரத்திற்  
பேயிருந்ததாய்ச் சொல்லிச்  
சொல்லியே சோறுட்டிய - என்  
தாயே!

எல்லை கடந்து செல்  
என் உடலின் மீது வீழ்ந்தழ  
உனக்குக் கொடுப்பினை  
இல்லையே

அன்றேல் - நான்  
உன் சிதையை ஏரியூட்டக்  
கொடுப்பினையோ இன்றி ...

எனது காலம்  
இருளில் உறையும்  
காலனுடனும் - கடு  
படைக்கலனுடனும் - கழிகின்றது.

தாயே - போய்வா  
எல்லை தாண்டிப்  
பேய்களிடம் தப்பி  
என்னைப் போல்  
ஒருவன் உருவாகி  
வரும்வரை  
காத்திரு ...

அவனுக்காய்  
நீ  
சோறு பொங்கிக்  
காத்திரு ...

அவனாகி நானும்  
நானாகி அவனும்  
நாமாகி அவர்களும்  
துளிர்ப்பது - இயற்கையின்  
நியதியன்றோ!

போய் வா...



## கோவை நாள்

### நள்ளி...நீ

உனக்கும் எனக்குமான  
நாட்களின் உன்னதமான  
பொழுதொன்றில்

என்னைச் சுமந்தபடி  
நீ - தெருத்தெருவாய்  
திரிகின்றாய்  
தெருவின் நிறமேறி.

ஒரு நாளின்  
முப்பொழுதுகளையும்  
நுகரும் உன் - அழகு  
கொட்டிக் கிடக்கிறது  
அத் தெருவின் வழியே!

நிறம் உதிர்ந்து  
போனதின் - பின்  
கண்ணச் செயிப்பு  
கழன்றகள்றது ... நீ  
யெனைச் சுமந்து  
திரியும் தெருக்களின்  
வழியே யுதிர்ந்த - உன்  
அழகுகளின் பின்னும்

பேரழகியாய் - என்  
கண்ணே - நீ  
புலப்படத் தெரியது  
என் காதல் ...

நின் நிறம்  
தாண்டிக் - கருந்  
தோல் தாண்டிச்  
கருங்கிய தனங்களின்  
ஊற்றுக்கள்  
வற்றிய பின்னரும் -  
உள்ளே  
புதைந்து கிடக்கும்  
மன உணர்வுகளிற்  
கொண்டேகும்  
என் - காதலால் - பெண்ணே  
பேரழகியாய் - நீ

இப் பூவுலகிற்  
தெரிகின்றாய் ...  
எனைக் காவிச்  
செல்கின்றாய் -  
நான் - முடவன்  
கண்ணுக் கெட்டாத்  
தூரத்திற்  
கொம்புத் தேன் -  
நீ - எனைச்  
சுமந்த படி  
தெருத் தெருவாய்  
திரிகின்றாய் ....



## இ மிழ்தம்

எனக்கான புதிய  
கனவுகளை எழுத  
விழைகிறது - கறுப்பிரவு

வெண்பனித் துளி  
முகிழ் - புற் பரப்பில்  
பதிந்தும் பதியாத  
காற்சவடுகளை - அதி  
காலையில் ...  
மென் முத்தத்துடன்  
படுக்கையறையில் - விடியலை  
அறிவிக்கும் பட்சியாய்  
நெய்தல் மனைவி ...

மழலை  
ஒலிகளால் நிறைந்த  
வொரு வீடு... மன்  
பானைக் குடிநீர் ..  
சுடுசோறு - சுட்ட  
இரு துண்டு மீன் - காரம்  
நிறை கோழிக்  
கறிக்குழம்பு  
மாலை  
மென்காற்றில் ஏறி  
வரும் குளிர் ...

ஒ - சிறையிலும்  
நீ - வைக்கு  
மூடிச் சூப்பை  
.. சூதாக வை

வடிகி வை  
ஷாம் - காலைகளு  
கூதாட வைவி  
நிறைந்து பலியறை  
ஙக்குறுப்பு  
- வந்துகீழ் வரியை  
நீரை

வழக்கி துருவை  
நிறைந்து வை  
ஷாமிலைவி  
நெய்தலை - வை  
நீரையிலும்

நினை தொலை  
- மாடுக்கிள்ளு  
நீரையு - வை  
ஷாப்பை சூதாடு  
ஏதிக்காடு  
- கூவிக்குமைவி  
கைவை - வை  
பை வையை  
நூல்லுமி சூதாடு  
- மாடுக்கிள்ளு

அதைப் போக்க  
வோர் கோப்பை  
மது ...  
நீணம் இரவில்  
முத்தங்களுடன்  
முயக்கம் ...  
பித்தம் தலைக்கேறிப்  
பின்னோர் குழந்தைக்  
கான முதற்துளி ...  
வியர்வை அடங்க - முன்  
விழிமுடித் தூக்கம் ...

என்றதோர் புதிய  
கனவை வரைய  
முயல்கிறது அக்  
கறுப்பிரவு ...

முனையுடைந்த எழுது  
-கோலில்  
புதிய கனவை  
எவ்வாறெழுதும்  
அக்  
கறுப்பிரவு?..

வெடித்த சூண்டில்  
சிதறிய முலைகளைத்  
தலைகளை .. தாயைத்  
தாரத்தைத் - - தம்பியை  
இருக்களை ...

கதறும் எம் மினப்  
பெண்களின் - சூரலொலி  
நகங்கிப் போவதைக்  
கேட்டும் கேட்காமல்  
மோனத் தியானத்தில் - அடை  
பட்டுக் கிடந்த



### பால்வகை

கல்லறி பூங்கள்  
பால்வகை ஏனோலி  
... மூவு  
குளிர்க்கி வழுதே  
உபஞாக்கத்திலு  
... சுக்கம்பூ  
பஞ்சக்கிளதை வழுப்பி  
உதவு ஏழு ஏனோலி  
... ஸிதிர்மூவு எங்கள்  
நூல் - கங்கா, யானுபயினி  
... சிக்கால் குவாஸ்திலீ

ஒன்றால் வீடு  
ஒன்றாலோ குது  
வதைமுகாம் இரவுகளை

வெளியேறி - நொண்டி  
வீடு இன்றிப் பிணமாய்த்  
தொடரும் வாழ்வில் - சிகுப் பசிக்காய்  
படுக்கையைப் பகிறும்  
துணைவியைத் தாண்டியா?

புதிய கனவுகளை - எழுத  
விழைகிறது இக் கறுப்பிரவு?  
இவு

வீழ்த்துக் கவிஞரின்  
படைப்புகளைத்  
தின்று விட்டன  
தொலைந்து இரவுகள் ....

தோல்வியடைந்து திரும்பும்  
அவ்விரவின் முறிந்த  
தூரிகை - உங்களின்  
முகமறையும் ....  
உமிழும்.



கல்லறி பூங்கள்  
பால்வகை ஏனோலி  
... மூவு  
குளிர்க்கி வழுதே  
உபஞாக்கத்திலு  
... சுக்கம்பூ  
பஞ்சக்கிளதை வழுப்பி  
உதவு ஏழு ஏனோலி  
... ஸிதிர்மூவு எங்கள்  
நூல் - கங்கா, யானுபயினி  
... சிக்கால் குவாஸ்திலீ

யீறு ஏழு ஏனோலி  
யானுபயினி  
நூல் குவாஸ்திலீ  
... ஸிதிர்மூவு

பால்வகை ஏனோலி  
குவாஸ்திலீ யானுபயினி  
நூல் - குவாஸ்திலீ

பால்வகை ஏனோலி  
குவாஸ்திலீ யானுபயினி  
நூல் - குவாஸ்திலீ



## 2 எறுபிழிவின் பிள்

நேரம் மணி ஆறு - மாலை

ஒளியில்லை  
நிலவுமில்லை - மங்கல்...

நீ  
தயாராய் விட்டாய்  
போவதற்கு...

தலைக் கவசம்  
அணிந்த பின்  
புன்னகையையும்  
கண்ணின் வெண்திரையையும்  
தவிர  
எதையும் வெளிக்காட்டாது  
உன் நிறம் -  
முகமும் கூட...

மெதுவாய் உறுமிப் பின்  
ஒலியடங்கிய மோட்டார்  
சைக்கிளின் மீதில்

நீ போய் விட்டாய் ...

எனினும்.  
காலையிலிருந்து  
கணங்கணமாய்ச்

குகித்தும் தகித்தும்  
சிரித்தும் சினந்தும்  
நீ உதிர்த்த  
ஒலிகளின் அலைகள்

என் அறையில்,  
கூடத்தில்,  
குசினியில் எல்லாம்  
கொட்டிக் கிடக்கின்றது...

ஒரு சேரக் கூட்டி  
எடுத்துச் செல்  
அவற்றையும்....

குப்பைதான் அவை  
எடுத்துச் செல்

எனினும்  
அதனுள்

என் மனமும்  
புலனும்  
தடித்த புத்தகங்களின் வாசிப்பால்  
மரத்துப் போன புத்தியும்... . . . .  
ஏன்...  
சிதிலஞ் சிதிலமாய்ச்  
சிதறிக் கிடக்கும் நானும் .. . . . .

எடுத்துச் செல்  
அவற்றையெல்லாம்

உன் ஒலிகளையும்  
என் சிதிலங்களையும்  
ஒரு சேர் .. . . . .

என்  
மரணத்தின் பின்னே .. . . . .



23.10.2004



## **வினாயிள் இருந்து மடல் - 1**

### **குதந்திர மாணம்**

சுதந்திரப் பிரியர்களுக்கு!

சிறையிலிருந்து ஓர் மடல்..  
நலமா?

நீங்களும் என் நலம்  
உசாவுதலைக், காற்றில்  
நான்  
கேட்டுக்கொள்கின்றேன்  
அடிக்கடி .. ..

உறுதியும் உரமும் கொண்ட  
பதினாறு சிறைக்கம்பிகளே  
என் உற்ற நண்பர்கள் ..

ம்.. உற்ற நண்பர்கள் தான்..  
இன்று வரை என்  
கருத்திற்கு  
மாறாய்க்  
கதைத்தேயில்லை  
அவை.

தோழர்களே..

இறப்பதற்கு என்னிடம்  
இனி ஒர்  
உறுப்புமில்லை.

விழிகளைத் தவிர!..

முறிந்த விரல்கள்  
நகங்கிய விரைகள்  
உடைந்த பற்கள்  
திரும்பிய தலை  
திரும்பாத மூட்டு..  
ஒவ்வொன்றிலிருந்தும்  
பிரிந்தவியிர் - என்  
விழிகளின் ஊடே  
வெளிச்சமாய் வழிகின்றது

என் இறப்பின் போது  
விழிகளைச்  
சிதைப்பதால் மீண்டுமோர்  
வெலிக்கடை  
வரலாம்..

எனினும் தோழர்களே  
நேற்றிலிருந்து நான்

முறிந்த விரல்களை  
நேராக்கிக் கொள்கின்றேன்.  
நசிந்த விரைகளை  
உணர்வு கொள்க்கெய்கிறேன்.  
பற்களைத், தலையினை,

மூட்டுக்களை  
மீள உருப்பெறச் செய்கின்றேன்  
ஏனானில்..

என் இறுதி  
நெஞ்செலும்பை நேற்றுடைத்த எதிரி

நீங்கள் வானில் பறப்பதாய்  
என்னிடம் சொன்னான்  
தூஸன வார்த்தைகளாற்  
திட்டணான் எனினும்  
வேகங்கொண்ட  
விசைப் படகுகள் பற்றியும்..

இன்னும் இன்னும்  
உங்களின்  
விடுதலை உணர்வுகள்  
பற்றியும்..

மீன் என் விரல்களை  
முறிக்கட்டும்  
உங்கள் விடுதலை  
வேகத்தை நான்  
தெரிந்து கொள்வேன்.

மீன் என் விரரகளை  
நசுக்கட்டும்  
போர்களத்தின் புதிய  
பரிமாணங்களை  
தெரிந்து கொள்வேன். .

என் விழிகளின் ஊடே  
இறுதி உயிர் வழியும் போது

உங்களின் இறுதித்  
தாக்குதலைத்  
தெரிந்து கொண்டே

இறந்திருப்பேன் நான்..



## விறையில் ஜநந்து மட்கள் - 02

நெடிதுயர்ந்த சுவர்களின் மேலே  
இரத்தச்சவையறியக் கண்ணாடிச்  
சிற்பிகள்

கறள் படிந்த கம்பிகளின் பின்னே  
ஒளி தெரியக் கூசும் விழிகளுடன்  
நான்

இடைக்கிடையேயடித்துக் கொள்ளும்  
இதயத்துடிப்பில் மட்டும்  
இறக்காதிருக்கின்றேன்.

எத்தனை நாட்களின் முன்னேயென  
ஏனக்குத் தெரியாது

எனினும்  
அன்று நான்  
வாழ்க்கையுடன் ஒப்பந்தம்  
வாழ்வதற்காய்  
செய்து கொண்டேன்.

அதைத்தான் அவர்கள்  
ஆயுதம் தரித்தல் என்றார்கள்.

மெல்ல இருள் பிரியக் குயில் கூவும்,  
டாண் என ஒலியெழுப்பும் தெருக்கோயில்  
மணி - மண் வீட்டில்

திடுக்கிட்டுப்  
பிரியும் எந்தையும் தாயும்..

‘அம்மா’ என்றழைக்கும்  
கொல்லைப்புறப் பக - இன்னும் ஒளி  
தரவிரும்பும் இராக்கால விளக்கு..

சல சலத்தோடும் அருவியிற் கடன் கழித்து  
ஒடியும் நடந்தும் ஒரு சேரப் படித்தும்  
கூடிவிளையாடிக் குரும்பட்டித்தேர் செய்து  
அவனை அடித்து கிவனை உதைத்து  
நான் அழுது..

அம்மா .. .. ..

எதையிழந்தோம் நாம்?

ஒரு சேர அணிவகுக்கும் இராணுவ  
ழூக்ககளின் ஒலியடங்கிய  
பொழுதெல்லாம்  
எதையிழந்தோம் நாம்?

சுட்டுத் தெருவிடையே  
சாம்பலாகிப் போகவும்  
வெட்டிப் பொதியிட்டு  
வாவியிடை வீசவும்  
பிறந்தவரா நாம்?

மேய்ப்பருக்கு மட்டுமே

கவைக் கோலைக்

கொடுத்த ஆண்டவரே .. .. ..

ஆடுகளா நாம்?

நான் வாழ்வதற்காய் ஆசை கொண்டேன்

வாழ்வுடன் ஒப்பந்தம் செய்தேன்

ஆதவினால்

ஆயுதம் தரித்து எமை

அழிப்பவர்க்காய்க் காத்திருக்கும்

வாழ்வதற்காய் ஒப்பந்தம் .. .. ..

கல்லுப் புத்தரின் முன்னே வெள்ளை

மலர்கள் தூவி - மேய்ப்பர்களே.. .. ..

மெல்லிய ஓலியிலேனும் சத்தியம்

செய்யுங்கள் ..

எங்களைக் கொல்லவில்லையென்று.

ஆண்களின் குறியில் ஜஸ்கட்டி வைத்தும்

பெண்களின் யோனியுள் கைக்குண்டு<sup>1</sup>

பொருத்தியும் சாதனை

செய்யவில்லையென்று..

விழிகளைப் பற்களை நகங்களை

உயிரினைப்

பிடிங்கியெறியவில்லையென்று..

எங்களின் இறைச்சி

உங்களின் நாய்களுக்கென <sup>2</sup>

ஒலமிடவில்லையென்று..

வாழ்வதற்காய் நான் ஆயுதம் தரித்தல்  
வழக்கு மன்றில் தவறாகலாம் ..

எனினும்

இருள் பிரியும் ஓளி தெறிக்கும்  
ஒரு காலைப் பொழுதில் - எம்மவர்  
ஒருசேர வாழ்வுடன்  
ஒப்பந்தம் செய்வர்

சிலவேளை அன்று

உங்களின் உதிரத்தினால்  
எங்களின் சுதந்திரம் எழுதப்படும்.

15-11-2000

\*1

17.மே.1997ல் அம்பாறை, மத்தியமுகாம் பகுதியில் நான்கு குழந்தைகளின் தாயான் முருகேசபிள்ளை கோணேஸ்வரி காவல்துறையினரால் வன்புணர்ந்து கொல்லப்பட்ட பின் அடிவயிற்றுப் பகுதியில் கைக்குண்டை பொருத்தி வெடிக்கசெய்ததன் ஊடாகத் தடயங்கள் அழிக்கப்பட்டன

\*2

24 ஒக்டோபர் 2000ம் அன்று பிந்தெனுவெவ புனர்வாழ்வ முகாமில் இருபத்தாறு தமிழ் இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பின்னர் அம்முகாமில் இரத்ததத்தால் எழுதப்பட்டிருந்த வசனங்கள்

“சரிநிகர்” இதழ் 210 நவ.19 - நவ. 25, 2000(பக்- 10)



## விடையில் இருந்து மட்கள் - 3

கனவுகளின்றிக்  
காத்திருக்கின்றேன் நான்

என் உயிரின் அவலத்தின் குரல்  
உங்களுக்குக் கேட்கவில்லையா?

அது ஏனென்றும்  
புரியவில்லையா?

கனவுகளின்றிக் காத்திருத்தலென்பது ..  
உயிரின் அவலம் தான்..

ஏனா?

ஓரு கணப்பொழுதில் விசையாய்  
வெளியேறிய  
விந்தின் முதற்துளி  
முட்டையை உடைக்கப்  
பாரினில் பத்துத்  
திங்களின் பின் வலியுடன் வீழ்ந்தவன்  
நான்..

இரு கால்.. இருகை.. ஓரு முகம்..  
வெறும் தசை..

உணர்வுகளின்றிச் சுதந்திரமற்ற  
குழந்தைகளைப் பிரசவிப்பதை விட - எம்  
இனம் மலடர்களாகவே இருந்துவிட்டுப்  
போகட்டும்..

நேற்றைய பொழுதுகளில்  
எங்களில் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டான்..

அதற்கும் முதல் நாள் இருவர் காணாமற்  
போயினர் - எனினும் முகங்களற்ற  
முண்டங்களாய் மீளக் கிடைத்தனர்..

எனது நேற்றைய பொழுதுகள் இறந்தவர்  
காலமே - இறந்த காலம்..

இன்றைய பொழுதுகள் எதுவோ  
நிகழ்வதற்கான  
காத்திருப்புடன் என் -  
நிகழ்காலம்

அது இன்று நிகழாவிட்டால்  
நாளை  
நிகழும் எனும் எதிர்பார்ப்புடன் - எதிர்காலம்

முக்காலத்தின் எக்காலத்திலும் மரணத்தின்  
நிழல் என்மீது படியும்..

எனவே நான் கனவுகளின்றிக்  
காத்திருக்கின்றேன்..

கனவுகளென்பது வாழ்வதற்காய் மட்டும்  
பூமியிற் பிறந்தவர்க்கான வாழ்த்து..

அவர்களின் நாளைகள் நிச்சயமானவை..  
ஏன்? நேற்றைகளும் இன்றைகளும்  
சுட்டதான்..

எப்போதாவது ஏரியும்  
மயானத்தின் அடுப்புகள் எப்போதுமே ஏரியும்  
எங்களின் தேசத்தில்

பிணங்களின் மத்தியிலிருந்துகொண்டு  
வாழ்வதற்காய் கனவுகள் வளர்ப்பது எப்படி?

புதிய எஜமானர்களின் சவாரிக்காய்  
முதுகுகளைச் சுத்தப்படுத்தி வாழும் காலம்  
போகட்டும்..

மறு பிறப்பின் மீது  
பெருவிருப்புக்  
கொண்டு..

கனவுகளின்றிக்  
கழுதையாய் வாழும்  
எனைக் கொல்லுங்கள்..

மறுபடியும் பலநிறப் பேனாக் கொண்டு  
கவிவரையும் கழுதையாய்ப் பிறக்காமல் -

ஒரு கணப்பொழுதில் வெட்டத்து  
உங்களையும் அழிக்கும்  
மறு பிறப்பின் மீது பெரு விருப்புக்  
கொண்டு..

கனவுகளின்றிய என் காலத்தின் மீது  
ஆணை

என்னைக் கொல்லுங்கள்..

06-02-2000

“சரிநிகர்” இதழ் 214 டிச.17-டிச. 23, 2000(பக்- 13)



## விறையில் இருந்து மட்கள் - 4

எம்மவர்களிடம் எனைச் சேர்ப்பதற்காய்  
என்னருகே நிற்கின்றது - ஏருமை  
ஆயுதம் தரித்துச் சிறைவாசலின்  
கதவருகே..

எனினும்  
என்னிருப்பைப் பதிவு  
செய்வதற்காய் - எழுதும் நிறைவு மடல்..

துயர் படிந்து வெளிவரும் விழிந்ரின்  
ஊடே  
இதைப்படிக்கும் நண்பனே..

கடைசி மடல் என்று  
கனவினிலும்  
நினையாதே.

மீன்  
வித்தாய் விழுதலும்  
வீரியமாய் முளைத்தலும்  
பூவும் பிஞ்சம் கனியும் தாங்கிப்  
போராட வருதலும் எவ்வாறு  
கடைசியாகும்?

எப்போதாவது வெண்ணிறப் புறாக்களால்  
எங்களின் மேகங்கள்  
குழப்பட்ட பின்பு  
கடைசி மடல்கள்  
வரையப்படலாம்.. ..

எனினும் இப்போதல்ல .. ..

அப்பாவையும் அம்மாவையும்  
கேட்டதாகச் சொல்.. இறந்த பின்னும்  
முன்றாம் நாள்  
உயிர்த்தெழுவேண்டி  
மன்றாடும்..

எம் மக்களிடம் மட்டும் எவையுமே  
சொல்லாதே.. நீ சொல்வதை விட  
அவர்கள் நிறையவே தெரிந்து கொண்டார்கள்..

என்றாலும்  
எஞ்சிய எவையேனும் என்னுடையவை  
எனில்  
அவர்களுடையதாக்கி விடு..

துரோகிகளிடம் சொல்.. காந்தியை  
நினைக்கும் எவரும் கோட்சேயை  
மறந்ததில்லையென்று - அவர்கள்  
ஆண்டிகளாயிருந்தாலென்ன  
அரசர்களாயிருந்தாலென்ன..

இதோ உடலைச் சம்பல் செய்து  
உப்பும் போட்ட பின்பு  
உருசித்துப்பார்ப்பதற்காய் - சிலர்  
உள்ளே வருகின்றார்கள்.

நிறைவு செய்கின்றேன் நண்பனே..  
உயிர் கொடியை

உலுக்கும் ஓலி மிக  
அருகே கேட்கிறது  
நிறைவு செய்கின்றேன் நான்..

நம்பிக்கையுடன் இரு..  
நானைய செய்தித்தானின் தலைப்பு  
நாமாவோம்..

நம்பிக்கையுடன் இறக்கின்றேன்..

நானை  
எங்களைப் புதைத்த  
திட்டுக்களின் மீது - செங்கொடி தாங்கிய  
உங்களின் பாதங்கள்  
அணிவகுக்கும் எனும்..



“சரிநிகர்” இதழ் 213 டிச.10-டிச. 16, 2000 (பக்- 13)

“இருபதாம் ரூற்றாண்டின் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்”  
என்ற தலைப்பில், 2006ல் பூபாலசிங்கம் பொத்தகசாலை  
வெளியிட்ட தொகுப்பில் பதியப்பட்டது. (பக்- 127 - 129)

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை  
நூற்றும் வீதம்  
உடனடி என்று  
நூற்றும் வீதம்.

நீண்ட நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை. போது விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை. அதை விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை. அதை விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை.

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக இருப்பதை விரிவாக  
உடனடியாக இருப்பதை. அதை விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை. அதை விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை. அதை விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை. அதை விரிவாக  
நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை.

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக

உடனடியாக இருப்பதை

“நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை”

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக  
உடனடியாக இருப்பதை

நீண்டங்கால வெள்ளத்தை விரிவாக





**இரண்டும் அதனோடு வரும் அறையில் என்பதும் ஒரு விதமாற்படவாழ்வனுபவத்தைத் தந்து விட்டு சென்று விடும் அல்லது அப்படியே கொன்று விடும். ஒன்னாலும் மூன்று தசாப்தகாலமாக அந்த வேதனையுடன் வாழ்ந்த சமூகமாக எம்மினம் இருந்து வந்துள்ளது. மாயனின் “சிறையில் இருந்து மட்டக்கள்” தொகுப் பிழுள்ள பதிவுகளும் அவ்வனுபவங்களையே சொல்லி செல்கின்றது.**

எனக்கு அறிவு தெரிந்த நாள் முதலாய் குண்டுசே சத்தம்.

சுற்றி வள்ளப்பி, இராணுவ வாகனங்கள், கைது செய்தல்.

**டெம்பெயர்வு, மூரகைச்சத்தம்யுத்த விமானத்தீரச்சக்கள், மரணவோலங்கள் என்றே கேட்டு யழக்கப்பட்டு போய் இருந்தது அல்லது அவற்றோடு எங்கள் வாழ்வு அமைந்து வந்தது. எங்கள் காலத்து ஸ்ரீகஷ்ட வாழ்வின் கைவினனப்பொருட்கள், கட்டுரை எழுதுகள், பொருட்காட்சி என்பவற்றிலும் போரச்சங்கள்/தான்/முன்னிலைபடுத்தும் ஒரு வாழ்வை கட்டு வந்து பரம்பரைகளுக்கிடோம்.**

போர் முழந்து சமாதானம் என்றாலும் மக்களின் வாழ்வு எத்தகையது? அது தந்த குரை அனுபவங்கள் என்ன? போரின் பொழுது விழுப்புணர்வை ஏந்திய சமூகந்தான் இனாலும் பேரவைகளையும், சரண்டல்களையும் சந்தித்து வருகின்றது. அவற்றை எல்லாம் தன்கவியில் சேர்த்துள்ளார் மாயன்.

போர் முழந்து அல்லது முழிக்கப்பட்டுச் சூழாதானம் கொண்டு வரப்பட்டது என சொல்லப்படாலும் அதன் பின் படை எடுக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள், அமைப்புக்கள், அரசு மற்றும் அரசு-சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் எல்லோரது கண்களிலும் - செய்னிடப்பட்ட பாதைகள், புதிதாய் முளைத்திருக்கும் கட்டிடங்கள், வடக்குக்கான புகையிருத்தம், தொலைபேசி வசதிகள் என இன்ன பல சேவைகளை சிலாகித்து சொல்வதாயும் சமூக வலைத்தளங்களில் பகிர்வதாயும் உள்ளனரேயாழிய அங்கு போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பாடுகளை கூறுபவர்களாக இருப்பவர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றனர். சாதாரணமாக்களின் வாழ்வையும், அவர்களது அலுபவங்களையும், பதிவு செய்யவர்களாக கணை இக்கிய படைப்புகளை செய்யும் சமூகப் போராளிகள் காணப்படுகின்றனர்.

அந்த வகையில் மாயன் தந்திருக்கும் “சிறையில் இருந்து மட்டகள் கலித் தொகுப்பானது காலங்கள் சென்றும் எங்கள் வாழ்வின் வடுக்களை நினைவு படுத்திக்கொள்ளும். அவரது இத்தகைய முயற்சிகள் மென்மேலும் தொடரவேண்டும் என்பது எனதவா:



அண்புடன்  
சேகுர்